

enrichedenglish.com

Learn
1000
English
Proverbs
eBook

*Words That Work :
A Guide to English Mastery*

Copyright © 2024 Enrich_Ed_English

All rights reserved.

No part of this book may be reproduced, displayed, modified, or distributed without the prior express written permission of the publisher. This book is licensed for your **personal use only** and may not be sold or given away.

All inquiries should be directed to:
email@enrichedenglish.com

Published by
Enrich_Ed_English Academy
www.enrichedenglish.com

English Proverbs (ஆங்கில பழமொழிகள்)

பழமொழிகள் என்பவை தலைமுறை தலைமுறையாகக் கடத்தப்படும் ஞான முதுமொழிகள். இவை உங்கள் பேச்சுக்கு இயல்பான தன்மையைக் கொடுக்கின்றன. இந்தப் புத்தகத்தில் 1000 பழமொழிகளும் அவற்றின் தமிழ் அர்த்தங்களும் உள்ளன.

1. A bad beginning makes a bad ending
மோசமாக தொடங்குவது பெரும்பாலும் தோல்விக்கு வழிவகுக்கிறது.
2. A bad compromise is better than a good lawsuit
நீதிமன்றத்திற்குச் செல்வதை விட தகராறுகளைத் தீர்ப்பது சிறந்தது.
3. A bad workman quarrels with his tools
மக்கள் பெரும்பாலும் தங்கள் தோல்விகளுக்கு வெளிப்புற காரணிகளை குற்றம் சாட்டுகிறார்கள்.
4. A bargain is a bargain
ஒரு ஒப்பந்தம் ஒரு ஒப்பந்தம்; அது மதிக்கப்பட வேண்டும்.
5. A beggar can never be bankrupt
ஏழைகள் இழப்பதற்கு ஒன்றுமில்லை.
6. A bird in the hand is worth two in the bush
அதிக ஆபத்துக்கு ஆபத்தை விட உறுதியான விஷயத்தை வைத்திருப்பது நல்லது.
7. A bird may be known by its song
மக்கள் தங்கள் செயல்களால் அங்கீகரிக்கப்படுகிறார்கள்.
8. A black hen lays a white egg
தோற்றம் ஏமாற்றலாம்.
9. A blind leader of the blind

தகுதியற்ற தலைவர்கள் மற்றவர்களை தோல்விக்கு அழைத்துச் செல்கிறார்கள்.

10. A blind man would be glad to see
நம்மிடம் இல்லாததை விரும்புகிறோம்.
11. A broken friendship may be soldered, but will never be sound
சரிசெய்யப்பட்ட உறவுகள் எப்போதும் ஒரே மாதிரியாக இருக்காது.
12. A burden of one's own choice is not felt
உங்கள் பணிகளைத் தேர்ந்தெடுக்கும்போது, அவை எளிதாக இருக்கும்.
13. A burnt child dreads the fire
மோசமான அனுபவங்கள் நம்மை மிகவும் எச்சரிக்கையாக ஆக்குகின்றன.
14. A cat in gloves catches no mice
முயற்சி இல்லாமல் பணிகளைச் செய்ய முடியாது.
15. A city that parleys is half gotten
பேச்சுவார்த்தை மோதலில் பலவீனத்தைக் காட்டுகிறது.
16. A civil denial is better than a rude grant
முரட்டுத்தனமான ஒப்பந்தங்களை விட கண்ணியமாக மறுப்பது சிறந்தது.
17. A clean fast is better than a dirty breakfast
தவறாகப் பெறுவதை விட இல்லாமல் செய்வது நல்லது.
18. A clean hand wants no washing
அப்பாவிக்கு பாதுகாப்பு தேவையில்லை.
19. A clear conscience laughs at false accusations
நீங்கள் அப்பாவிடாக இருந்தால், பொய்கள் உங்களை பாதிக்காது.
20. A close mouth catches no flies
மெளனம் சிக்கலைத் தவிர்க்கும்.

21. A cock is valiant on his own dunghill
பழக்கமான சூழலில் மக்கள் தைரியமாக இருக்கிறார்கள்.
22. A cracked bell can never sound well
அபூரணமான விஷயங்கள் சரியாகச் செயல்படாது.
23. A creaking door hangs long on its hinges
குறை கூறுபவர்கள் பெரும்பாலும் நீண்ட காலம் வாழ்கிறார்கள்.
24. A curst cow has short horns
கெட்ட மனப்பான்மை கொண்டவர்கள் பெரும்பாலும் சக்தி இல்லாதவர்களாக இருப்பார்கள்.
25. A danger foreseen is half avoided
தயாராக இருப்பது ஆபத்தை குறைக்கிறது.
26. A drop in the bucket
ஒரு பெரிய தேவைக்கு ஒரு சிறிய பங்களிப்பு.
27. A drowning man will catch at a straw
நம்பிக்கையற்றவர்கள் உதவிக்காக எதையும் முயற்சிப்பார்கள்.
28. A fair face may hide a foul heart
மக்கள் வெளிப்புறமாக நல்லவர்களாக இருக்கலாம் ஆனால் உள்ளத்தில் கெட்டவர்களாக இருக்கலாம்.
29. A fault confessed is half redressed
குற்றத்தை ஒப்புக்கொள்வது அதைத் திருத்துவதற்கான முதல் படியாகும்.
30. A fly in the ointment
ஒரு சிறிய குறைபாடு முழுவதையும் அழித்துவிடும்.
31. A fool always rushes to the fore
முட்டாள்கள் சிந்திக்காமல் அவசரமாக செயல்படுகிறார்கள்.
32. A fool and his money are soon parted

கவனக்குறைவான மக்கள் விரைவில் தங்கள் பணத்தை இழக்கிறார்கள்.

33. A fool at forty is a fool indeed
நடுத்தர வயதில், முட்டாள்தனம் ஆழமாக வேரூன்றுகிறது.
34. A fool may ask more questions in an hour than a wise man can answer in seven years
முட்டாள்கள் பதிலளிக்க முடியாத கேள்விகளைக் கேட்கிறார்கள்.
35. A fool may throw a stone into a well which a hundred wise men cannot pull out
ஒரு முட்டாள்தனமான செயல் அறிவாளிகளால் சரிசெய்ய முடியாத பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
36. A fool's tongue runs before his wit
முட்டாள்கள் சிந்திக்காமல் பேசுகிறார்கள்.
37. A forced kindness deserves no thanks
பலவந்தமான கருணைச் செயல்கள் பாராட்டப்படுவதில்லை.
38. A foul morn may turn to a fair day
ஒரு மோசமான தொடக்கம் பின்னர் மேம்படும்.
39. A fox is not taken twice in the same snare
புத்திசாலிகள் தங்கள் தவறுகளிலிருந்து கற்றுக்கொள்கிறார்கள்.
40. A friend in need is a friend indeed
உண்மையான நண்பர்கள் கஷ்ட காலங்களில் உங்களுக்கு உதவுவார்கள்.
41. A friend is never known till needed
உண்மையான நண்பர்களை உங்களுக்குத் தேவைப்படும்போது நீங்கள் அறிவீர்கள்.
42. A friend to all is a friend to none

அனைவரையும் மகிழ்விக்க முயற்சிப்பவர்கள் யாரையும் தயவு செய்து விடாதீர்கள்.

43. A friend's frown is better than a foe's smile
எதிரியின் போலி இரக்கத்தை விட நண்பனின் நேர்மையான விமர்சனம் சிறந்தது.
44. A good anvil does not fear the hammer
வலிமையானவர்கள் சோதனைகளைத் தாங்கிக்கொள்ள முடியும்.
45. A good beginning is half the battle
வலுவான தொடக்கம் வெற்றிக்கு வழிவகுக்கும்.
46. A good beginning makes a good ending
நன்றாகத் தொடங்குவது ஒரு நல்ல முடிவுக்கான தொனியை அமைக்கிறது.
47. A good deed is never lost
அன்பான செயல்களுக்கு எப்போதும் வெகுமதி கிடைக்கும்.
48. A good dog deserves a good bone
கடினமாக உழைப்பவர்கள் வெகுமதிக்கு தகுதியானவர்கள்.
49. A good example is the best sermon
செயல்கள் வார்த்தைகளை விட சத்தமாக பேசுகின்றன.
50. A good face is a letter of recommendation
ஒரு இனிமையான தோற்றம் ஒரு நல்ல தோற்றத்தை ஏற்படுத்துகிறது.
51. A good Jack makes a good Jill
ஒரு நல்ல கணவன் ஒரு நல்ல மனைவியை உருவாக்குகிறான், அல்லது நல்லவர்கள் ஒருவருக்கொருவர் சிறந்ததை வெளிப்படுத்துகிறார்கள்.
52. A good marksman may miss
திறமையானவர்கள் கூட தவறு செய்யலாம்.

53. A good name is better than riches
செல்வத்தை விட நற்பெயர் மதிப்புமிக்கது.
54. A good name is sooner lost than won
உங்கள் நற்பெயரை உருவாக்குவதை விட இழப்பது
எளிது.
55. A good name keeps its lustre in the dark
ஒரு நல்ல நற்பெயர் கவனிக்கப்படாவிட்டாலும்
மதிப்புமிக்கதாக இருக்கும்.
56. A good wife makes a good husband
ஒரு நல்ல பங்குதாரர் மற்றவரில் சிறந்ததை
வெளிப்படுத்துகிறார்.
57. A great dowry is a bed full of brambles
பணக்கார திருமணங்கள் பெரும்பாலும் மறைக்கப்பட்ட
பிரச்சனைகளுடன் வருகின்றன.
58. A great fortune is a great slavery
பெரும் செல்வம் பெரும்பாலும் சுமைகள் மற்றும்
பொறுப்புகளுடன் வருகிறது.
59. A great ship asks deep waters
பெரிய முயற்சிகளுக்கு குறிப்பிடத்தக்க ஆதாரங்கள்
தேவை.
60. A guilty conscience needs no accuser
குற்ற உணர்வு மக்கள் தங்களைத் தாங்களே குற்றம்
சாட்டுகிறது.
61. A hard nut to crack
ஒரு கடினமான பிரச்சனை அல்லது சமாளிக்க நபர்.
62. A heavy purse makes a light heart
பணம் இருந்தால் வாழ்க்கையை எளிதாக்குகிறது.
63. A hedge between keeps friendship green
நண்பர்களிடையே சிறிது தூரம் ஆரோக்கியமான
உறவைப் பேணலாம்.

64. A honey tongue, a heart of gall
அன்பான வார்த்தைகள் கெட்ட எண்ணங்களை
மறைக்கலாம்.
65. A hungry belly has no ears
தேவைப்படுபவர்கள் உயிர்வாழ்வதைத் தவிர வேறு
எதிலும் கவனம் செலுத்த முடியாது.
66. A hungry man is an angry man
பசி மக்களை எரிச்சலடையச் செய்து
அவநம்பிக்கையாக்கும்.
67. A Jack of all trades is master of none
எல்லாவற்றையும் செய்ய முயற்சிக்கும் ஒருவர் எதிலும்
சிறந்து விளங்கலாம்.
68. A joke never gains an enemy but often loses a friend
மோதலை ஏற்படுத்தாவிட்டாலும் நகைச்சுவைகள்
நண்பர்களை புண்படுத்தும்.
69. A lawyer never goes to law himself
புத்திசாலிகள் சட்ட மோதல்களைத் தவிர்ப்பார்கள்.
70. A lazy sheep thinks its wool heavy
சோம்பேறிகள் சிறிய பணிகளைப் பற்றி புகார்
கூறுகிறார்கள்.
71. A liar is not believed when he speaks the truth
ஒருவர் பொய் சொன்னால், அவர்களின் உண்மையும்
சந்தேகத்திற்குரியது.
72. A lie begets a lie
ஒரு பொய் அதிக பொய்களுக்கு வழிவகுக்கும்.
73. A light purse is a heavy curse
வறுமை பெரும் சுமை.
74. A light purse makes a heavy heart
பணப்பற்றாக்குறை வருத்தத்தையும் கவலையையும்
உண்டாக்கும்.

75. A little body often harbours a great soul
சிறிய உயரம் அல்லது அடக்கமான தோற்றம்
கொண்டவர்கள் சிறந்த குணங்களைக்
கொண்டிருக்கலாம்.
76. A little fire is quickly trodden out
சிறிய பிரச்சனைகளை ஆரம்பத்திலேயே தீர்த்து
வைப்பது எளிது.
77. A man can die but once
நாம் ஒரு முறை மட்டுமே வாழ்கிறோம், இறக்கிறோம்,
எனவே நாம் புத்திசாலித்தனமாக வாழ வேண்டும்.
78. A man can do no more than he can
ஒவ்வொருவருக்கும் வரம்புகள் உண்டு.
79. A man is known by the company he keeps
ஒரு நபரின் குணாதிசயங்கள் அவர்களுடன் பழகும்
நபர்களால் பிரதிபலிக்கப்படுகின்றன.
80. A man of words and not of deeds is like a garden full of
weeds
செயல்கள் இல்லாத வார்த்தைகள் பயனற்றவை.
81. A miserly father makes a prodigal son
பேராசை கொண்ட பெற்றோர்கள் பெரும்பாலும் வீணான
குழந்தைகளை வளர்க்கிறார்கள்.
82. A miss is as good as a mile
நெருங்கிய தோல்வி இன்னும் தோல்விதான்.
83. A new broom sweeps clean
புதிய நபர்கள் அல்லது முறைகள் பெரும்பாலும் முதலில்
நன்றாக வேலை செய்யும்.
84. A nod from a lord is a breakfast for a fool
முட்டாள்கள் சிறிய சைகைகளால் எளிதாகப்
புகழ்வார்கள்.
85. A penny saved is a penny gained

பணத்தைச் சேமிப்பது சம்பாதிப்பதைப் போலவே
மதிப்புமிக்கது.

86. A penny soul never came to twopence
கஞ்சத்தனமானவர்கள் ஒருபோதும் முன்னேற
மாட்டார்கள்.
87. A quiet conscience sleeps in thunder
தெளிவான மனசாட்சி பிரச்சனையிலும் அமைதியை
தரும்.
88. A rolling stone gathers no moss
ஒருபோதும் குடியேறாதவர்கள் பொறுப்புகளையோ
ஸ்திரத்தன்மையையோ குவிப்பதில்லை.
89. A round peg in a square hole
பொருந்தாத ஒருவர்.
90. A shy cat makes a proud mouse
ஒரு பயமுறுத்தும் நபர் மற்றவர்களுக்கு தேவையற்ற
நம்பிக்கையை கொடுக்க முடியும்.
91. A silent fool is counted wise
அமைதியாக இருப்பது அறியாமையை மறைத்துவிடும்.
92. A small leak will sink a great ship
சிறிய பிரச்சனைகள் பெரிய பேரழிவுகளுக்கு
வழிவகுக்கும்.
93. A soft answer turns away wrath
மென்மையான பதில்கள் விவாதங்களைத் தடுக்கலாம்.
94. A sound mind in a sound body
நல்ல ஆரோக்கியமும் தெளிவான மனமும்
இணைக்கப்பட்டுள்ளன.
95. A stitch in time saves nine
சிக்கல்கள் மோசமடைவதற்கு முன்பே அவற்றை
சரிசெய்யவும்.
96. A storm in a teacup

ஒரு சிறிய பிரச்சினையை பெரிதாக்குவது.

97. A tattler is worse than a thief
திருடர்களை விட வதந்திகள் அதிக தீங்கு விளைவிக்கும்.
98. A thief knows a thief as a wolf knows a wolf
ஒத்த எண்ணம் கொண்டவர்கள் ஒருவரையொருவர்
அடையாளம் கண்டு கொள்கிறார்கள்.
99. A thief passes for a gentleman when stealing has made him rich
நேர்மையின்மையால் கிடைக்கும் செல்வம் பெரும்பாலும்
மரியாதையைப் பெறுகிறது.
100. A threatened blow is seldom given
அச்சுறுத்தல்கள் பெரும்பாலும் காலியாக இருக்கும்
மற்றும் செயல்படுத்தப்படுவதில்லை.
101. A tree is known by its fruit
மக்கள் அவர்களின் செயல்களால்
மதிப்பிடப்படுகிறார்கள்.
102. A wagger is a fool's argument
பந்தயம் என்பது ஒரு சர்ச்சையைத் தீர்ப்பதற்கான ஒரு
முட்டாள்தனமான வழியாகும்.
103. A watched pot never boils
நீங்கள் எதற்கும் காத்திருக்கும்போது நேரம் மெதுவாக
உணர்கிறது.
104. A wise man changes his mind, a fool never will
மாற்றியமைப்பது புத்திசாலித்தனம், ஆனால் பிடிவாதம்
முட்டாள்தனம்.
105. A wolf in sheep's clothing
ஒரு ஆபத்தான நபர் ஒரு பாதிப்பில்லாத தோற்றத்தின்
பின்னால் ஒளிந்து கொள்கிறார்.
106. A wonder lasts but nine days
உற்சாகம் அல்லது புதுமை விரைவில் மங்கிவிடும்.

107. A word is enough to the wise
புத்திசாலிகள் சிறிய விளக்கத்துடன்
புரிந்துகொள்கிறார்கள்.
108. A word spoken is past recalling
ஒருமுறை சொன்னால், வார்த்தைகளை திரும்பப் பெற
முடியாது.
109. Actions speak louder than words
வார்த்தைகளை விட செயல்கள் உண்மையான
நோக்கங்களைக் காட்டுகின்றன.
110. Adversity is a great schoolmaster
சிரமங்கள் மதிப்புமிக்க பாடங்களைக் கற்பிக்கின்றன.
111. Adversity makes strange bedfellows
கடினமான நேரங்கள் சாத்தியமற்றவர்களை
ஒன்றிணைக்கும்.
112. After a storm comes a calm
இக்கட்டான காலங்கள் அமைதியைத் தொடர்ந்து வரும்.
113. After dinner comes the reckoning
மகிழ்ச்சிக்குப் பிறகு பொறுப்பு அல்லது விளைவுகள்
வரும்.
114. After dinner sit (sleep) a while, after supper walk a mile
ஒரு பெரிய உணவுக்குப் பிறகு ஓய்வெடுப்பதும், லேசான
உணவுக்குப் பிறகு சுறுசுறுப்பாக இருப்பதும்
ஆரோக்கியமானது.
115. After rain comes fair weather
கெட்ட நேரங்கள் அடிக்கடி நல்ல நேரங்கள் வரும்.
116. After us the deluge
நாம் போன பிறகு என்ன நடக்கிறது என்பது நமக்கு
முக்கியமில்லை.
117. Agues come on horseback, but go away on foot
நோய் விரைவாக வருகிறது, ஆனால் குணமடைய நேரம்
எடுக்கும்.

118. All are good lasses, but whence come the bad wives?
நல்ல பெண்கள் எப்போதும் நல்ல மனைவியாக
மாறுவதில்லை.
119. All are not friends that speak us fair
அன்பானவர்கள் அனைவரும் உண்மையிலேயே
நண்பர்களாக இருப்பதில்லை.
120. All are not hunters that blow the horn
திறமையானவர்கள் என்று தோன்றும் அனைவரும்
உண்மையில் இல்லை.
121. All are not merry that dance lightly
வெளிப்புற மகிழ்ச்சி உள் துக்கத்தை மறைக்கக்கூடும்.
122. All are not saints that go to church
மதவாதிகளாகத் தோன்றும் அனைவரும் நல்லவர்கள்
அல்ல.
123. All asses wag their ears
முட்டாள்கள் பெரும்பாலும் தங்கள் அறியாமையை
வெளிப்படுத்துகிறார்கள்.
124. All bread is not baked in one oven
விஷயங்கள் எப்போதும் ஒரே மாதிரியாக அல்லது ஒரே
இடத்தில் செய்யப்படுவதில்லை.
125. All cats are grey in the dark (in the night)
சில சூழ்நிலைகளில், வேறுபாடுகள் தேவையில்லை.
126. All covet, all lose
பேராசை பெரும்பாலும் இழப்புக்கு வழிவகுக்கிறது.
127. All doors open to courtesy
கண்ணியத்தால் பல காரியங்களை சாதிக்க முடியும்.
128. All is fish that comes to his net
சந்தர்ப்பவாதிகள் எல்லாவற்றையும் பயன்படுத்திக்
கொள்கிறார்கள்.

129. All is not lost that is in peril
ஆபத்தில் கூட நம்பிக்கை இருக்கிறது.
130. All is well that ends well
விளைவு நன்றாக இருந்தால், சிரமங்கள் ஒரு பொருட்டல்ல.
131. All lay load on the willing horse
கடின உழைப்பாளிகளுக்கு பெரும்பாலும் அதிக பொறுப்புகள் வழங்கப்படுகின்றன.
132. All men can't be first
எல்லோரும் சிறந்தவர்களாகவோ அல்லது தலைவராகவோ இருக்க முடியாது.
133. All men can't be masters
எல்லோரும் பொறுப்பில் இருக்க முடியாது.
134. All promises are either broken or kept
வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டும் அல்லது மீறப்பட வேண்டும்.
135. All roads lead to Rome
ஒரே இலக்கை அடைய பல வழிகள் உள்ளன.
136. All sugar and honey
மிகமிக இனிமையாக அல்லது மிகச் சரியானதாகத் தோன்றும் ஒன்று.
137. All that glitters is not gold
மதிப்புமிக்கதாகத் தோன்றும் அனைத்தும் உண்மையில் மதிப்புமிக்கவை அல்ல.
138. All things are difficult before they are easy
ஒவ்வொரு திறமையும் கற்றுக்கொள்வதற்கு முன் கடினமாகத் தோன்றும்.
139. All truths are not to be told
ஒவ்வொரு உண்மையும் பகிரப்பட வேண்டியதில்லை.
140. All work and no play makes Jack a dull boy

தளர்வு இல்லாமல், வாழ்க்கை சலிப்பாகவும் மன அழுத்தமாகவும் மாறும்.

141. "Almost" never killed a fly (was never hanged)
ஏறக்குறைய எதையாவது செய்வது கணக்கில் இல்லை; முடிவுகள் முக்கியம்.
142. Among the blind the one-eyed man is king
திறமையற்ற மக்கள் குழுவில், குறைந்த திறன் கொண்ட ஒருவர் கூட உயர்ந்தவராகத் தோன்றுகிறார்.
143. An apple a day keeps the doctor away
ஆரோக்கியமான பழக்கவழக்கங்கள் நோயைத் தடுக்கலாம்.
144. An ass in a lion's skin
ஒரு முட்டாள்தனமான நபர், தாங்கள் இல்லாததைப் போல நடிக்கிறார்.
145. An ass is but an ass, though laden with gold
செல்வம் ஒருவரின் உண்மையான இயல்பை மாற்றாது.
146. An ass loaded with gold climbs to the top of the castle
ஒரு முட்டாளர் பெரிய காரியங்களை சாதிக்க பணம் உதவும்.
147. An empty hand is no lure for a hawk
எதையும் வழங்காமல் யாரையும் ஈர்க்க முடியாது.
148. An empty sack cannot stand upright
மக்கள் நன்றாகச் செயல்பட அடிப்படைத் தேவைகள் தேவை.
149. An empty vessel gives a greater sound than a full barrel
அறிவில்லாதவர்கள் அறிவாளிகளை விட அதிகம் பேசுவார்கள்.
150. An evil chance seldom comes alone
மோசமான நிகழ்வுகள் அடிக்கடி ஒன்றாக நடக்கும்.
151. An honest tale speeds best, being plainly told

நேர்மையானது நேராக இருக்கும்போது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

152. An hour in the morning is worth two in the evening
முன்கூட்டியே செய்யப்படும் வேலை அதிக பலனளிக்கும்.
153. An idle brain is the devil's workshop
சலிப்பு பிரச்சனைக்கு வழிவகுக்கிறது.
154. An ill wound is cured, not an ill name
நற்பெயர், ஒருமுறை சேதமடைந்தால், அதை சரிசெய்வது கடினம்.
155. An oak is not felled at one stroke
பெரிய பணிகளை முடிக்க நேரமும் முயற்சியும் தேவை.
156. An old dog barks not in vain
அனுபவம் வாய்ந்தவர்கள் காரணமின்றி அறிவுரை கூற மாட்டார்கள்.
157. An open door may tempt a saint
வாய்ப்பு கிடைத்தால் சிறந்தவர்கள் கூட ஆசைப்படலாம்.
158. An ounce of discretion is worth a pound of learning
அறிவை விட ஞானமும் எச்சரிக்கையும் மதிப்புமிக்கவை.
159. An ox is taken by the horns, and a man by the tongue
மக்கள் தங்கள் வார்த்தைகளால் மதிப்பிடப்படுகிறார்கள்.
160. An unfortunate man would be drowned in a teacup
சிலர் துரதிர்ஷ்டவசமாக சிறிய விஷயங்கள் கூட அவர்களை மூழ்கடிக்கும்.
161. Anger and haste hinder good counsel
கோபத்தில் எடுக்கும் அவசர முடிவுகள் மோசமான தேர்வுகளுக்கு வழிவகுக்கும்.
162. Any port in a storm
கடினமான காலங்களில், எந்தவொரு தீர்வும் ஏற்றுக்கொள்ளத்தக்கது.

163. Appearances are deceitful
விஷயங்கள் எப்போதும் தோன்றுவது போல் இருப்பதில்லை.
164. Appetite comes with eating
உங்களிடம் எவ்வளவு அதிகமாக இருக்கிறதோ, அவ்வளவு அதிகமாக நீங்கள் விரும்புகிறீர்கள்.
165. As drunk as a lord
மிகுந்த போதையில்.
166. As innocent as a babe unborn
முற்றிலும் அப்பாவி அல்லது அப்பாவி.
167. As like as an apple to an oyster
ஒன்றுக்கொன்று முற்றிலும் வேறுபட்டது.
168. As like as two peas
சரியாக அதே.
169. As old as the hills
மிகவும் வயதானவர்.
170. As plain as the nose on a man's face
மிகவும் வெளிப்படையானது அல்லது தெளிவானது.
171. As plain as two and two make four
முற்றிலும் வெளிப்படையானது மற்றும் மறுக்க முடியாதது.
172. As snug as a bug in a rug
மிகவும் வசதியான மற்றும் வசதியான.
173. As sure as eggs is eggs
முற்றிலும் உறுதி.
174. As the call, so the echo
நீங்கள் கொடுப்பதை நீங்கள் பெறுவீர்கள்.
175. As the fool thinks, so the bell clinks

முட்டாள்கள் தங்கள் சொந்த எண்ணங்களின்படி
விஷயங்களை விளக்குகிறார்கள்.

176. As the old cock crows, so does the young
குழந்தைகள் பெரும்பாலும் தங்கள் பெரியவர்களை
பின்பற்றுகிறார்கள்.
177. As the tree falls, so shall it lie
விஷயங்கள் நடந்தவுடன் அப்படியே இருக்கும்.
178. As the tree, so the fruit
ஒன்றின் தன்மை அதன் முடிவுகளில் பிரதிபலிக்கிறது.
179. As welcome as flowers in May
மிகவும் வரவேற்கத்தக்கது அல்லது பாராட்டப்பட்டது.
180. As welcome as water in one's shoes
மிகவும் விரும்பத்தகாத அல்லது சங்கடமான.
181. As well be hanged for a sheep as for a lamb
நீங்கள் தண்டிக்கப்படப் போகிறீர்கள் என்றால், அது
ஏதோ முக்கியமான விஷயமாக இருக்கலாம்.
182. As you brew, so must you drink
உங்கள் செயல்களின் விளைவுகளை நீங்கள் சந்திக்க
வேண்டும்.
183. As you make your bed, so must you lie on it
உங்கள் முடிவுகளின் முடிவுகளுடன் நீங்கள் வாழ
வேண்டும்.
184. As you sow, so shall you reap
உங்கள் செயல்களின் அடிப்படையில் உங்களுக்குத்
தகுதியானதைப் பெறுவீர்கள்.
185. Ask no questions and you will be told no lies
நீங்கள் விசாரிக்கவில்லை என்றால், விரும்பத்தகாத
உண்மைகளை நீங்கள் கேட்க மாட்டீர்கள்.
186. At the ends of the earth
மிகவும் தொலைதூர அல்லது தொலைதூர இடத்தில்.

187. Bacchus has drowned more men than Neptune
கடலைக் காட்டிலும் மதுபானம் அதிக தீங்கு
விளைவித்துள்ளது (நீரில் மூழ்குவதைக் குறிக்கிறது).
188. Bad news has wings
கெட்ட செய்தி வேகமாகப் பரவுகிறது.
189. Barking does seldom bite
மிரட்டுபவர்கள் பெரும்பாலும் செயல்பட மாட்டார்கள்.
190. Be slow to promise and quick to perform
கடமைகளில் எச்சரிக்கையாக இருங்கள், ஆனால்
அவற்றை உடனடியாகச் செய்யுங்கள்.
191. Be swift to hear, slow to speak
அதிகமாகக் கேளுங்கள், குறைவாகப் பேசுங்கள்.
192. Beauty is but skin-deep
உடல் தோற்றம் மேலோட்டமானது; உண்மையான அழகு
உள்ளே இருக்கிறது.
193. Beauty lies in lover's eyes
மக்கள் விரும்புவதில் அழகைக் காண்கிறார்கள்.
194. Before one can say Jack Robinson
மிக விரைவாக ஏதோ நடக்கிறது.
195. Before you make a friend eat a bushel of salt with him
ஒருவரை நம்புவதற்கு முன் அவர்களை உண்மையாக
அறிந்துகொள்ள நேரம் ஒதுக்குங்கள்.
196. Beggars cannot be choosers
வேறு வழிகள் இல்லாதவர்கள் விரும்பத்தக்கவர்களாக
இருக்க முடியாது.
197. Believe not all that you see nor half what you hear
நீங்கள் பார்க்கும் மற்றும் கேட்கும் அனைத்தையும்
நம்பாதீர்கள்.
198. Best defence is offence

சுறுசுறுப்பாக இருப்பது உங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான சிறந்த வழியாகும்.

199. Better a glorious death than a shameful life
அவமானமாக வாழ்வதை விட மரியாதையுடன் இறப்பது மேல்.
200. Better a lean peace than a fat victory
விலையுயர்ந்த வெற்றியைக் காட்டிலும் கொஞ்சம் நிம்மதியாக இருப்பது நல்லது.
201. Better a little fire to warm us, than a great one to burn us
பெரிய பிரச்சனையை ஆபத்தில் ஆழ்த்துவதை விட சிறிய பிரச்சனையை சமாளிப்பது நல்லது.
202. Better an egg today than a hen tomorrow
பெரிய, நிச்சயமற்ற ஆதாயத்தை விட இப்போது சிறிய, உறுதியான ஆதாயத்தைப் பெறுவது நல்லது.
203. Better an open enemy than a false friend
வஞ்சக நண்பனை விட தெரிந்த எதிரியே விரும்பத்தக்கவன்.
204. Better be alone than in bad company
தீங்கு விளைவிக்கும் அல்லது எதிர்மறையான நபர்களுடன் இருப்பதை விட தனியாக இருப்பது நல்லது.
205. Better be born lucky than rich
செல்வத்தை விட அதிர்ஷ்டம் மதிப்புமிக்கதாக இருக்கும்.
206. Better be envied than pitied
தோல்விக்காக பரிதாபப்படுவதை விட வெற்றிக்காக பொறாமைப்படுவதே சிறந்தது.
207. Better be the head of a dog than the tail of a lion
ஒரு முக்கிய பதவியில் கீழ்நிலையில் இருப்பவரை விட குறைந்த பதவியில் இருக்கும் தலைவராக இருப்பது நல்லது.
208. Better deny at once than promise long

நீங்கள் நிறைவேற்றாத வாக்குறுதிகளை வழங்குவதை விட உடனடியாக மறுப்பது நல்லது.

209. Better die standing than live kneeling
அடிபணிந்து வாழ்வதை விட மரணத்தை கண்ணியத்துடன் சந்திப்பதே மேல்.
210. Better early than late
தாமதிக்காமல் விரைந்து செயல்படுவது நல்லது.
211. Better give a shilling than lend a half-crown
பெரிய கடனைக் கொடுப்பதை விட சிறிய தொகையைக் கொடுப்பது நல்லது, அது திரும்பப் பெறப்படாது.
212. Better go to bed supperless than rise in debt
கடனை அடைவதை விட, சிறு அசௌகரியங்களைச் சகித்துக் கொள்வது நல்லது.
213. Better late than never
எதையும் செய்யாமல் இருப்பதை விட தாமதமாக செய்வது நல்லது.
214. Better lose a jest than a friend
ஒரு நண்பரை இழக்கும் அபாயத்தை விட நகைச்சுவையை விட்டுவிடுவது நல்லது.
215. Better one-eyed than stone-blind
எதுவுமே இல்லாததை விட பகுதியளவு பார்வை இருப்பது நல்லது.
216. Better the devil you know than the devil you don't
தெரியாத பிரச்சனையை விட பழக்கமான பிரச்சனையை சமாளிப்பது நல்லது.
217. Better the foot slip than the tongue
உடல் ரீதியாக தவறு செய்வதை விட முட்டாள்தனமாக ஏதாவது சொல்வது மோசமானது.
218. Better to do well than to say well
வார்த்தைகளை விட செயல்கள் முக்கியம்.

219. Better to reign in hell, than serve in heaven
ஒரு நல்ல சூழ்நிலையில் கீழ்ப்படிவதை விட மோசமான சூழ்நிலைக்கு பொறுப்பாக இருப்பது நல்லது.
220. Better unborn than untaught
அறிவு இல்லாமல் பிறப்பதை விட பிறக்காமல் இருப்பது நல்லது.
221. Better untaught than ill-taught
மோசமாகப் படிப்பதை விட, படிக்காமல் இருப்பது நல்லது.
222. Between the cup and the lip a morsel may slip
வெற்றி உறுதியாகத் தெரிந்தாலும், ஏதோ தவறு நடக்கலாம்.
223. Between the devil and the deep (blue) sea
இரண்டு சமமான மோசமான தேர்வுகளை எதிர்கொள்வது.
224. Between two evils 'tis not worth choosing
இரண்டு மோசமான விருப்பங்களுக்கு இடையே தேர்வு செய்வது மதிப்புக்குரியது அல்ல.
225. Between two stools one goes (falls) to the ground
இரண்டு விருப்பங்களை சமநிலைப்படுத்த முயற்சிப்பது இரண்டிலும் தோல்விக்கு வழிவகுக்கும்.
226. Between the upper and nether millstone
இரண்டு இக்கட்டான சூழ்நிலைகளுக்கு இடையில் சிக்கிக் கொள்வது.
227. Betwixt and between
உறுதியற்ற நிலையில் அல்லது தயக்க நிலையில் இருப்பது.
228. Beware of a silent dog and still water
அமைதியாகத் தோன்றினாலும் ஆபத்தாக இருக்கும் விஷயங்களைக் கவனியுங்கள்.
229. Bind the sack before it be full

ஒரு சூழ்நிலையை சமாளிக்க முடியாமல் போகும் முன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும்.

230. Birds of a feather flock together
ஒரே மாதிரியான ஆர்வங்கள் அல்லது குணாதிசயங்களைக் கொண்டவர்கள் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ள முனைகிறார்கள்.
231. Blind men can judge no colours
அறிவும் அனுபவமும் இல்லாதவர்கள் தங்களுக்கு புரியாத விஷயங்களில் தீர்ப்பு வழங்க முடியாது.
232. Blood is thicker than water
குடும்ப உறவுகள் மற்ற உறவுகளை விட வலுவானவை.
233. Borrowed garments never fit well
உங்களுடையது அல்லாத விஷயங்கள் உங்களுக்கு ஒருபோதும் பொருந்தாது.
234. Brevity is the soul of wit
சுருக்கமாக இருப்பது புத்திசாலித்தனத்தின் சாராம்சம்.
235. Burn not your house to rid it of the mouse
ஒரு சிறிய பிரச்சனையை தீர்க்க மதிப்புமிக்க ஒன்றை அழிக்க வேண்டாம்.
236. Business before pleasure
ஓய்வு நேரத்தை விட வேலைக்கு முன்னுரிமை கொடுங்கள்.
237. By doing nothing we learn to do ill
செயலற்ற தன்மை தவறுகள் மற்றும் தோல்விக்கு வழிவகுக்கும்.
238. By hook or by crook
இலக்கை அடைய தேவையான அனைத்து வழிகளையும் பயன்படுத்துதல்.
239. By the street of 'by-and-bye' one arrives at the house of 'Never'
தள்ளிப்போடுதல் எதையும் சாதிக்கவே முடியாது.

240. Calamity is man's true touchstone
கடினமான நேரங்கள் ஒரு நபரின் உண்மையான தன்மையை வெளிப்படுத்துகின்றன.
241. Care killed the cat
கவலை அல்லது மன அழுத்தம் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
242. Catch the bear before you sell his skin
திட்டங்கள் அல்லது வாக்குறுதிகளை வழங்குவதற்கு முன் ஏதாவது பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்யவும்.
243. Caution is the parent of safety
எச்சரிக்கையாக இருப்பது பாதுகாப்பை உறுதி செய்கிறது.
244. Charity begins at home
மற்றவர்களுக்கு உதவுவதற்கு முன் ஒருவர் தனது சொந்த குடும்பத்தை முதலில் கவனித்துக் கொள்ள வேண்டும்.
245. Cheapest is the dearest
குறைந்த விலை விருப்பம் நீண்ட காலத்திற்கு மிகவும் விலை உயர்ந்ததாக இருக்கும்.
246. Cheek brings success
தேரியம் அல்லது துடுக்குத்தனம் வெற்றிக்கு வழிவகுக்கும்.
247. Children and fools must not play with edged tools
முதிர்ச்சியடையாத அல்லது அனுபவமற்ற நபர்கள் ஆபத்தான செயல்களைத் தவிர்க்க வேண்டும்.
248. Children are poor men's riches
குழந்தைகள் மதிப்புமிக்க சொத்துக்கள், குறிப்பாக வேறு எதுவும் இல்லாதவர்களுக்கு.
249. Choose an author as you choose a friend

உங்களை யார் பாதிக்கிறார்கள் என்பதைத்
தேர்ந்தெடுக்கவும்.

250. Christmas comes but once a year, (but when it comes it brings good cheer)
சிறப்பு சந்தர்ப்பங்கள் அரிதாக இருந்தாலும் மகிழ்ச்சியைத் தருகின்றன.
251. Circumstances alter cases
சூழ்நிலைகள் சிக்கல்கள் அல்லது முடிவுகளின் தன்மையை மாற்றலாம்.
252. Claw me, and I will claw thee
பதிலடி கொடுக்கப்படும்.
253. Cleanliness is next to godliness
தூய்மையாக இருப்பது தார்மீக மற்றும் ஆன்மீக தூய்மையின் அடையாளம்.
254. Company in distress makes trouble less
பிரச்சினைகளை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்வது அவர்களை எளிதில் தாங்கிக்கொள்ளும்.
255. Confession is the first step to repentance
தவறுகளை ஒப்புக்கொள்வது திருத்தம் செய்வதற்கான ஆரம்பம்.
256. Counsel is no command
அறிவுரை என்பது ஆணை போன்றது அல்ல.
257. Creditors have better memories than debtors
கடன்பட்டவர்களை விட கடன்பட்டவர்கள் தங்கள் கடன்களை அதிகம் நினைவில் கொள்கிறார்கள்.
258. Cross the stream where it is shallowest
கடினமான சூழ்நிலைகளில் எளிதான பாதையில் செல்லுங்கள்.
259. Crows do not pick crow's eyes
ஒரே மாதிரியான மக்கள் பொதுவாக ஒருவருக்கொருவர் தீங்கு விளைவிப்பதில்லை.

260. Curiosity killed a cat
அதிகப்படியான ஆர்வம் சிக்கலுக்கு வழிவகுக்கும்.
261. Curses like chickens come home to roost
கெட்ட செயல்கள் இறுதியில் செய்பவரிடம் திரும்பி வரும்.
262. Custom is a second nature
பழக்கவழக்கங்கள் உள்ளார்ந்த பண்புகளைப் போலவே இயற்கையானவை.
263. Custom is the plague of wise men and the idol of fools
பழக்கவழக்கங்களைச் சார்ந்திருப்பது ஞானத்தைத் தடுத்து முட்டாள்தனத்திற்கு வழிவகுக்கும்.
264. Cut your coat according to your cloth
உங்கள் வசதிக் கேற்ப வாழுங்கள்.
265. Death is the grand leveller
மரணம் அனைவரையும் சமமாக்குகிறது.
266. Death pays all debts
மரணம் அனைத்து நிலுவையில் உள்ள சிக்கல்கள் அல்லது கடமைகளை தீர்க்கிறது.
267. Death when it comes will have no denial
மரணம் தவிர்க்க முடியாதது, தவிர்க்க முடியாது.
268. Debt is the worst poverty
கடனில் இருப்பது வறுமையின் தீவிர வடிவம்.
269. Deeds, not words
செயல்கள் வார்த்தைகளை விட சத்தமாக பேசுகின்றன.
270. Delays are dangerous
தள்ளிப்போடுவது எதிர்மறையான விளைவுகளுக்கு வழிவகுக்கும்.
271. Desperate diseases must have desperate remedies
தீவிர பிரச்சனைகளுக்கு தீவிர தீர்வுகள் தேவை.

272. Diligence is the mother of success (good luck)
கடின உழைப்பு வெற்றிக்கு வழிவகுக்கும்.
273. Diseases are the interests of pleasures
இன்பங்கள் அல்லது இன்பங்கள் பெரும்பாலும்
பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
274. Divide and rule
பிரிவுகளை உருவாக்குவதன் மூலம் ஒரு குழுவை
நிர்வகிப்பது கட்டுப்பாட்டை பராமரிக்க முடியும்.
275. Do as you would be done by
நீங்கள் எப்படி நடத்தப்பட விரும்புகிறீர்களோ, அப்படியே
மற்றவர்களையும் நடத்துங்கள்.
276. Dog does not eat dog
ஒரே குழுவில் உள்ளவர்கள் பொதுவாக
ஒருவருக்கொருவர் தீங்கு செய்ய மாட்டார்கள்.
277. Dog eats dog
ஒரே குழுவில் உள்ளவர்கள் கடுமையான போட்டி மற்றும்
தீங்கு விளைவிக்கும்.
278. Dogs that put up many hares kill none
அதிகமாக சாதிக்க முயற்சிப்பவர்கள் எதையும் சாதிக்க
முடியாமல் போகலாம்.
279. Doing is better than saying
வெறும் வார்த்தைகளை விட செயல்கள் மிகவும்
பயனுள்ளதாக இருக்கும்.
280. Don't count your chickens before they are hatched
அது நிகழும் முன் உங்களுக்கு ஏதாவது கிடைக்கும்
என்று நினைக்க வேண்டாம்.
281. Don't cross the bridges before you come to them
எதிர்கால பிரச்சனைகள் வருவதற்கு முன் கவலைப்பட
வேண்டாம்.
282. Don't have thy cloak to make when it begins to rain

சூழ்நிலைகள் அவசரமாக மாறுவதற்கு முன் தயாராகுங்கள்.

283. Don't keep a dog and bark yourself
எதற்கும் பணம் கொடுத்துவிட்டு வேலையை நீங்களே செய்யுங்கள்.
284. Don't look a gift horse in the mouth
பரிசாக பெற்ற ஒன்றை விமர்சிக்காதீர்கள்.
285. Don't put all your eggs in one basket
எல்லாவற்றையும் ஒரே முயற்சியில் பணயம் வைக்காதீர்கள்.
286. Don't sell the bear's skin before you've caught it
உங்களிடம் இதுவரை இல்லாத ஒன்றை அடிப்படையாகக் கொண்டு திட்டங்களை உருவாக்க வேண்டாம்.
287. Don't trouble trouble until trouble troubles you
இதுவரை இல்லாத பிரச்சனைகளை தேடாதீர்கள்.
288. Don't whistle (halloo) until you are out of the wood
வெற்றியைப் பாதுகாக்கும் முன் அதைக் கொண்டாடாதீர்கள்.
289. Dot your i's and cross your t's
சிறிய விவரங்களுக்கு கவனம் செலுத்துங்கள்.
290. Draw not your bow till your arrow is fixed
நீங்கள் முழுமையாக தயாராகும் வரை செயல்பட வேண்டாம்.
291. Drive the nail that will go
உங்களால் முடியாததை விட எதை சாதிக்க முடியும் என்பதில் கவனம் செலுத்துங்கள்.
292. Drunken days have all their tomorrow
அதிகப்படியான குடிப்பழக்கம் தொடர்ந்து பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
293. Drunkenness reveals what soberness conceals

ஆல்கஹால் மறைக்கப்பட்ட உண்மைகள் அல்லது உணர்வுகளை வெளிப்படுத்தலாம்.

294. Dumb dogs are dangerous
மௌனம் ஆபத்து அல்லது மறைக்கப்பட்ட அச்சுறுத்தல்களின் அடையாளமாக இருக்கலாம்.
295. Each bird loves to hear himself sing
மக்கள் தங்கள் சொந்த கருத்துக்களையும் பாராட்டையும் கேட்டு மகிழ்கிறார்கள்.
296. Early to bed and early to rise makes a man healthy, wealthy and wise
நல்ல பழக்கவழக்கங்கள் வெற்றிகரமான வாழ்க்கைக்கு வழிவகுக்கும்.
297. Easier said than done
ஒரு விஷயத்தைப் பற்றி பேசுவதை விட அதைச் செய்வது பெரும்பாலும் கடினம்.
298. East or West? home is best
வீடு போன்ற இடம் இல்லை.
299. Easy come, easy go
எளிதில் கிடைத்தவை பெரும்பாலும் எளிதில் இழக்கப்படும்.
300. Eat at pleasure, drink with measure
உணவை சுதந்திரமாக அனுபவிக்கவும், ஆனால் மிதமாக மது அருந்தவும்.
301. Empty vessels make the greatest (the most) sound
அதிக அறிவு இல்லாதவர்கள் சத்தமாகப் பேசுவார்கள்.
302. Enough is as good as a feast
போதுமான அளவு இருப்பது மிகுதியைப் போலவே திருப்தி அளிக்கிறது.
303. Envy shoots at others and wounds herself
பொறாமை இலக்கை விட பொறாமை கொண்ட நபருக்கு தீங்கு விளைவிக்கும்.

304. Even reckoning makes long friends
கணக்குகளைத் தீர்ப்பது நீடித்த நட்பைப் பராமரிக்க உதவுகிறது.
305. Every ass loves to hear himself bray
மக்கள் பெரும்பாலும் தங்கள் சொந்த கருத்துக்களை அல்லது குரல்களை அனுபவிக்கிறார்கள்.
306. Every barber knows that
சில உண்மைகள் உலகளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
307. Every bean has its black
அனைவருக்கும் குறைபாடுகள் அல்லது குறைபாடுகள் உள்ளன.
308. Every bird likes its own nest
மக்கள் தங்கள் சொந்த வீடு அல்லது சூழ்நிலையை விரும்புகிறார்கள்.
309. Every bullet has its billet
எல்லாவற்றுக்கும் உரிய இடம் அல்லது பயன் உண்டு.
310. Every country has its customs
வெவ்வேறு இடங்களுக்கு அவற்றின் சொந்த மரபுகள் உள்ளன.
311. Every dark cloud has a silver lining
ஒவ்வொரு கடினமான சூழ்நிலையிலும் ஒரு நேர்மறையான அம்சம் உள்ளது.
312. Every day is not Sunday
ஒவ்வொரு நாளும் சரியானது அல்லது எளிதானது அல்ல.
313. Every dog has his day
அனைவருக்கும் வெற்றி பெற அல்லது மகிழ்ச்சியாக இருக்க வாய்ப்பு கிடைக்கும்.
314. Every dog is a lion at home

மக்கள் பெரும்பாலும் தங்கள் சொந்த இடத்தில்
தேரியமாக அல்லது அதிக உறுதியுடன் இருப்பார்கள்.

315. Every dog is valiant at his own door
பழக்கமான அல்லது வசதியான அமைப்புகளில் மக்கள்
தேரியமாக இருக்கிறார்கள்.
316. Every Jack has his Jill
ஒவ்வொருவருக்கும் ஒரு போட்டி அல்லது பங்குதாரர்
உண்டு.
317. Every man has a fool in his sleeve
ஒவ்வொருவருக்கும் ஒரு முட்டாளர் பக்கம் இருக்கிறது
அல்லது தவறுகள் செய்கிறார்கள்.
318. Every man has his faults
ஒவ்வொருவருக்கும் அவரவர் குறைபாடுகள் உள்ளன.
319. Every man has his hobby-horse
ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட ஆவேசம் அல்லது
ஆர்வம் இருக்கும்.
320. Every man is the architect of his own fortunes
மக்கள் தங்கள் செயல்களின் மூலம் தங்கள் விதியை
உருவாக்குகிறார்கள்.
321. Every man to his taste
ஒவ்வொருவருக்கும் அவரவர் விருப்பங்கள் உள்ளன.
322. Every miller draws water to his own mill
மக்கள் பெரும்பாலும் தங்கள் சொந்த நலனுக்காக
செயல்படுகிறார்கள்.
323. Every mother thinks her own gosling a swan
பெற்றோர்கள் பெரும்பாலும் தங்கள் குழந்தைகளை
தங்களை விட சிறந்தவர்களாகவே பார்க்கிறார்கள்.
324. Every one's faults are not written in their foreheads
மக்களின் தவறுகள் எப்போதும் வெளிப்படையாக
இருப்பதில்லை.

325. Every tub must stand on its own bottom
ஒவ்வொருவரும் தங்களுக்குப் பொறுப்பேற்க வேண்டும்.
326. Every white has its black, and every sweet its sour
ஒவ்வொரு நன்மைக்கும் அதன் கெட்ட பக்கமும் உண்டு.
327. Every why has a wherefore
ஒவ்வொரு கேள்விக்கும் ஒரு காரணம் அல்லது விளக்கம் உள்ளது.
328. Everybody's business is nobody's business
ஒவ்வொருவரும் பொறுப்பாக இருக்கும் போது, யாரும் பொறுப்பேற்க மாட்டார்கள்.
329. Everything comes to him who waits
பொறுமை இறுதியில் வெகுமதிகளைத் தரும்.
330. Everything is good in its season
எல்லாவற்றுக்கும் உரிய நேரம் அல்லது இடம் உண்டு.
331. Evil communications corrupt good manners
எதிர்மறை தாக்கங்கள் நல்ல நடத்தையை கெடுத்துவிடும்.
332. Experience is the mother of wisdom
அறிவும் புரிதலும் அனுபவத்திலிருந்து வருகிறது.
333. Experience keeps a dear school, but fools learn in no other
அனுபவத்தின் மூலம் கற்றுக்கொள்வது விலை உயர்ந்தது, ஆனால் சிலருக்கு இது அவசியம்.
334. Experience keeps no school, she teaches her pupils singly
அனுபவம் தனி நபர்களை குழுக்களாக அல்லாமல் தனிப்பட்ட முறையில் கற்பிக்கிறது.
335. Extremes meet
தீவிர சூழ்நிலைகள் அல்லது செயல்கள் பெரும்பாலும் இதே போன்ற விளைவுகளுக்கு வழிவகுக்கும்.
336. Facts are stubborn things

கருத்துக்களைப் பொருட்படுத்தாமல் உண்மைகள்
உண்மையாகவே இருக்கும்.

337. Faint heart never won fair lady
தேரீயம் இல்லாததால் காதலில் வெற்றி கிடைக்காது.
338. Fair without, foul (false) within
வெளிப்புறமாக கவர்ச்சியாகத் தோன்றுவது மோசமான
தன்மையை மறைக்கக்கூடும்.
339. Fair words break no bones
வார்த்தைகள், எவ்வளவு இனிமையானதாக
இருந்தாலும், உடலுக்கு தீங்கு விளைவிக்காது.
340. False friends are worse than open enemies
நேர்மையான எதிரிகளை விட ஏமாற்றும் நண்பர்கள்
அதிக தீங்கு விளைவிக்கும்.
341. Familiarity breeds contempt
அதிக பரிச்சயம் அவமரியாதை அல்லது
அலட்சியத்திற்கு வழிவகுக்கும்.
342. Far from eye, far from heart
தூரம் உணர்ச்சிப் பிணைப்பை பலவீனப்படுத்தும்.
343. Fasting comes after feasting
மகிழ்ச்சிக்குப் பிறகு, கட்டுப்பாடு அல்லது நிதானம்
பின்பற்றப்படுகிறது.
344. Faults are thick where love is thin
பாசம் குறைவாக இருக்கும் இடத்தில், தவறுகள் அதிகம்
தெரியும்.
345. Feast today and fast tomorrow
இப்போது இன்பங்களை அனுபவித்து பின்னர்
கஷ்டங்களை சகித்துக்கொள்ளுங்கள்.
346. Fine feathers make fine birds
நல்ல தோற்றம் ஒருவரின் உணரப்பட்ட மதிப்பை
உயர்த்தும்.

347. Fine words butter no parsnips
முகஸ்துதி வார்த்தைகள் உறுதியான முடிவுகளுக்கு வழிவகுக்காது.
348. First catch your hare
அதன் அடிப்படையில் திட்டங்களை உருவாக்கும் முன் நீங்கள் எதையாவது பாதுகாத்துள்ளீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
349. First come, first served
முதலில் வரும் நபருக்கு முதலில் சேவை வழங்கப்படுகிறது.
350. First deserve and then desire
நீங்கள் எதையாவது தேடுவதற்கு முன் அதை சம்பாதிக்கவும்.
351. First think, then speak
பேசுவதற்கு முன் சிந்தித்துப் பாருங்கள்.
352. Fish and company stink in three days
அதிக நேரம் ஒன்றாகச் செலவிடுவது எரிச்சலுக்கு வழிவகுக்கும்.
353. Fish begins to stink at the head
பிரச்சனைகள் பெரும்பாலும் மேலிடத்திலோ அல்லது தலைமையிலோ தொடங்கும்.
354. Follow the river and you'll get to the sea
ஒரு பாதை அல்லது திட்டத்தைப் பின்பற்றுவது இறுதி இலக்குக்கு வழிவகுக்கும்.
355. Fool's haste is no speed
சிந்திக்காமல் விரைவாகச் செயல்பட்டால் வெற்றி கிடைக்காது.
356. Fools and madmen speak the truth
எதிர்பாராத ஆதாரங்களில் இருந்து உண்மை வரலாம்.
357. Fools grow without watering

முட்டாள்தனம் அல்லது அறியாமை முயற்சி இல்லாமல்
உருவாகலாம்.

358. Fools may sometimes speak to the purpose
முட்டாள்கள் கூட எப்போதாவது பயனுள்ள ஒன்றைச்
சொல்லலாம்.
359. Fools never know when they are well
முட்டாள்கள் தங்கள் அதிர்ஷ்டம் அல்லது பதவியை அறிய
மாட்டார்கள்.
360. Fools rush in where angels fear to tread
அறிவுள்ளவர்கள் தவிர்க்கும் அபாயங்களை
அனுபவமற்றவர்கள் அடிக்கடி எடுத்துக்கொள்கிறார்கள்.
361. For the love of the game
ஆதாயத்திற்காக அல்லாமல் வெறுமனே இன்பத்திற்காக
எதையாவது செய்வது.
362. Forbearance is no acquittance
பொறுமையோ சகிப்புத்தன்மையோ தவறை
மன்னிக்காது.
363. Forbidden fruit is sweet
தடைசெய்யப்பட்ட விஷயங்கள் பெரும்பாலும்
விரும்பத்தக்கவை.
364. Forewarned is forearmed
எதற்கும் தயாராக இருப்பது அதைச் சிறப்பாகச்
சமாளிக்கும்.
365. Fortune favours the brave (the bold)
துணிச்சலான செயல்களுக்கு வெகுமதி கிடைக்கும்.
366. Fortune is easily found, but hard to be kept
அதை பராமரிப்பதை விட வெற்றியை அடைவது எளிது.
367. Four eyes see more (better) than two
இரண்டு பேர் ஒன்றுக்கு மேற்பட்டவற்றைப் பார்க்கவோ
புரிந்துகொள்ளவோ முடியும்.

368. Friends are thieves of time
நண்பர்களுடன் நேரத்தை செலவிடுவது நேரத்தை வீணடிக்கும்.
369. From bad to worse
விஷயங்கள் படிப்படியாக மோசமாகி வருகின்றன.
370. From pillar to post
ஒரு பிரச்சனையில் இருந்து இன்னொரு பிரச்சனைக்கு மாறுதல்.
371. Gentility without ability is worse than plain beggary
திறமை இல்லாமல் நேர்த்தியான தோற்றத்தைக் கொண்டிருப்பது வெற்று வறுமையை விட மோசமானது.
372. Get a name to rise early, and you may lie all day
ஏதோவொன்றிற்காக அறியப்படுவது எப்போதும் உண்மையான முயற்சியை பிரதிபலிக்காது.
373. Gifts from enemies are dangerous
எதிரிகளிடமிருந்து பரிசுகளைப் பெறுவது ஏமாற்றும் அல்லது தீங்கு விளைவிக்கும்.
374. Give a fool rope enough, and he will hang himself
ஒரு முட்டாளுக்கு அதிக சுதந்திரத்தை அனுமதிப்பது அவர்களின் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும்.
375. Give every man thy ear, but few thy voice
எல்லோரையும் கேளுங்கள் ஆனால் தேர்ந்தெடுக்கப்பட்ட சிலரிடம் பேசுங்கள்.
376. Give him an inch and he'll take an ell
சிறிதளவு கொடுப்பது மேலும் பல தேவைகளுக்கு வழிவகுக்கும்.
377. Give never the wolf the wether to keep
ஆபத்தான நபருக்கு மதிப்புமிக்க ஒன்றைக் கட்டுப்படுத்த வேண்டாம்.
378. Gluttony kills more men than the sword

அதிகப்படியான உணவு வன்முறையை விட அதிக தீங்கு விளைவிக்கும்.

379. Go to bed with the lamb and rise with the lark
சீக்கிரம் தூங்கி சீக்கிரம் எழுந்திரு.
380. Good clothes open all doors
நன்றாக ஆடை அணிவது வாய்ப்புகளை உருவாக்கும்.
381. Good counsel does no harm
புத்திசாலித்தனமான ஆலோசனை எப்போதும் பயனுள்ளதாக இருக்கும்.
382. Good health is above wealth
பொருள் செல்வத்தை விட ஆரோக்கியம் மதிப்புமிக்கது.
383. Good masters make good servants
நேர்மையான மற்றும் அன்பான தலைவர்கள் விசுவாசமான பின்தொடர்பவர்களை உருவாக்குகிறார்கள்.
384. Good words and no deeds
நடிக்காமல் நன்றாகப் பேசுவது மதிப்பற்றது.
385. Good words without deeds are rushes and reeds
செயல்கள் இல்லாத வார்த்தைகள் தேவையற்றவை.
386. Gossiping and lying go hand in hand
மக்களின் முதுகுக்குப் பின்னால் பேசுவது பெரும்பாலும் பொய்களை உள்ளடக்கியது.
387. Grasp all, lose all
அதிகமாக சாதிக்க முயல்வது அனைத்தையும் இழக்க நேரிடும்.
388. Great barkers are no biters
பெரும்பாலும் பெருமை பேசுபவர்கள் மிகக் குறைவாகவே செய்கிறார்கள்.
389. Great boast, small roast

மிகவும் தற்பெருமை காட்டுபவர்கள் பொதுவாகக் காட்டுவதற்கு குறைவாகவே இருப்பார்கள்.

390. Great cry and little wool
சிறிய முடிவுக்காக நிறைய சத்தம்.
391. Great spenders are bad lenders
சுதந்திரமாக செலவு செய்பவர்கள் பெரும்பாலும் கடன் கொடுக்க மாட்டார்கள்.
392. Great talkers are great liars
அதிகம் பேசுபவர்கள் நிறைய பொய் சொல்வார்கள்.
393. Great talkers are little doers
அதிகம் பேசுபவர்கள் பொதுவாக கொஞ்சம் செய்வார்கள்.
394. Greedy folk have long arms
பேராசை கொண்டவர்கள் தங்கள் சக்திக்கு அப்பாற்பட்டவர்கள்.
395. Habit cures habit
ஒரு பழக்கத்தை மற்றொரு பழக்கத்திற்கு மாற்றுவது நன்மை பயக்கும்.
396. Half a loaf is better than no bread
ஒன்றும் இல்லாததை விட ஒன்றை வைத்திருப்பது சிறந்தது.
397. "Hamlet" without the Prince of Denmark
மிக முக்கியமான பகுதி இல்லாமல் ஒன்று முழுமையடையாது.
398. Handsome is that handsome does
உண்மையான அழகு நல்ல செயல்களில் இருந்து வருகிறது, தோற்றம் அல்ல.
399. Happiness takes no account of time
உண்மையான மகிழ்ச்சி காலமற்றது மற்றும் காலத்தால் கட்டுப்படுத்தப்படவில்லை.

400. Happy is he that is happy in his children
தங்கள் குழந்தைகளில் மகிழ்ச்சியைக் காணும் ஒரு நபர்
உண்மையிலேயே அதிர்ஷ்டசாலி.
401. Hard words break no bones
கடுமையான வார்த்தைகளால் உடல் ரீதியான பாதிப்பை
ஏற்படுத்த முடியாது.
402. Hares may pull dead lions by the beard
பலவீனமானவர்கள் கூட, அவர்கள் இனி அச்சுறுத்தலாக
இல்லாதபோது, சக்தி வாய்ந்தவர்களுக்கு சவால்
விடலாம்.
403. Harm watch, harm catch
ஆபத்து குறித்து அதிக எச்சரிக்கையுடன் இருப்பது அதிக
தீங்கு விளைவிக்கும்.
404. Haste makes waste
அவசரம் அடிக்கடி தவறுகள் மற்றும் திறமையின்மைக்கு
வழிவகுக்கிறது.
405. Hasty climbers have sudden falls
வெற்றியை அடைய விரைபவர்கள் பெரும்பாலும் திடீர்
தோல்விகளை சந்திக்க நேரிடும்.
406. Hate not at the first harm
ஒரு சிறிய தவறு செய்த உடனேயே ஒருவரை
வெறுக்காதீர்கள்.
407. Hatred is blind, as well as love
வெறுப்பு மற்றும் அன்பு இரண்டும் தீர்ப்பை
மறைக்கக்கூடும்.
408. Hawks will not pick hawks' eyes
ஒரே மாதிரியான மக்கள் பொதுவாக ஒருவருக்கொருவர்
தீங்கு விளைவிப்பதைத் தவிர்க்கிறார்கள்.
409. He begins to die that quits his desires
ஒருவரின் அபிலாஷைகளை இழப்பது உயிர்ச்சக்தியை
இழக்க வழிவகுக்கிறது.

410. He cannot speak well that cannot hold his tongue
பேச்சைக் கட்டுப்படுத்த முடியாத ஒருவரால் திறம்பட பேச முடியாது.
411. He carries fire in one hand and water in the other
அவர் ஒரு ஆபத்தான அல்லது முரண்பாடான சூழ்நிலையில் இருக்கிறார்.
412. He dances well to whom fortune pipes
வெற்றி பெரும்பாலும் அதிர்ஷ்டம் அல்லது சாதகமான சூழ்நிலையைப் பொறுத்தது.
413. He gives twice who gives in a trice
விரைவான தாராள மனப்பான்மை அதிகமாக கொடுப்பதற்குச் சமம்.
414. He goes long barefoot that waits for dead man's shoes
வராத ஒன்றுக்காகக் காத்திருப்பது உங்களை மோசமான நிலைக்குத் தள்ளும்.
415. He is a fool that forgets himself
சுய விழிப்புணர்வு அல்லது சுய மரியாதையை இழப்பது முட்டாள்தனம்.
416. He is a good friend that speaks well of us behind our backs
நீங்கள் இல்லாதபோதும் உண்மையான நண்பர்கள் உங்களைப் பற்றி நன்றாகப் பேசுவார்கள்.
417. He is happy that thinks himself so
மகிழ்ச்சி என்பது பெரும்பாலும் ஒருவரின் சொந்த உணர்வைப் பொறுத்தது.
418. He is lifeless that is faultless
பரிபூரணம் அடைய முடியாதது மற்றும் குறைபாடுகள் இல்லாதது என்றால் உயிர்ச்சக்தி இல்லாதது.
419. He is not fit to command others that cannot command himself
பிறரை வழிநடத்தும் முன் முதலில் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும்.

420. He is not laughed at that laughs at himself first
சுயமரியாதை மற்றவர்களின் கேலிக்கு எதிராக
பாதுகாக்கும்.
421. He is not poor that has little, but he that desires much
சிறிதளவு மனநிறைவு என்பது உண்மையான
செல்வத்தைக் குறிக்கிறது; நிலையான ஆசை
வறுமையைக் குறிக்கிறது.
422. He jests at scars that never felt a wound
தங்களைத் தாங்களே அனுபவிக்காதவர்கள்
மற்றவர்களின் துன்பங்களை அடிக்கடி வெளிச்சம்
போட்டுக் காட்டுகிறார்கள்.
423. He knows best what good is that has endured evil
கஷ்டங்களை அனுபவிப்பது ஒருவரை நல்ல
விஷயங்களை அதிகம் பாராட்ட வைக்கிறது.
424. He knows how many beans make five
அவர் நடைமுறை அல்லது எளிமையான விஷயங்களைப்
பற்றி அறிந்தவர்.
425. He knows much who knows how to hold his tongue
விவேகமும் மௌனமும் பெரும்பாலும் ஞானத்தைக்
காட்டுகின்றன.
426. He laughs best who laughs last
இறுதி முடிவு, ஆரம்ப எதிர்வினை அல்ல, வெற்றியைத்
தீர்மானிக்கிறது.
427. He lives long that lives well
ஒரு நல்ல வாழ்க்கை நீண்ட மற்றும் மகிழ்ச்சியான
வாழ்க்கைக்கு வழிவகுக்கிறது.
428. He must needs swim that is held up by the chin
அவர்கள் ஏற்கனவே ஈடுபட்டிருந்தால் ஒரு சூழ்நிலையை
எதிர்கொள்ள வேண்டும்.
429. He should have a long spoon that sups with the devil
ஆபத்தான அல்லது ஏமாற்றும் நபர்களுடன் பழகும்போது
எச்சரிக்கையாகவும் தயாராகவும் இருங்கள்.

430. He smells best that smells of nothing
அதிக பளிச்சென்று இருப்பதை விட, கட்டுக்கடங்காமல் அல்லது அடக்கமாக இருப்பது விரும்பத்தக்கது.
431. He that comes first to the hill may sit where he will
ஆரம்ப வருகை சிறந்த தேர்வு அல்லது நிலையைப் பெறுகிறது.
432. He that commits a fault thinks everyone speaks of it
தவறு செய்பவர்கள் பெரும்பாலும் எல்லோரும் கவனிக்கிறார்கள் என்று நினைக்கிறார்கள்.
433. He that does you an ill turn will never forgive you
உங்களுக்கு தவறு செய்யும் ஒருவர் என்றென்றும் வெறுப்புடன் இருக்கலாம்.
434. He that fears every bush must never go a-birding
சாத்தியமான ஆபத்துகள் பற்றிய நிலையான பயம் ஒருவரை அபாயங்கள் அல்லது வாய்ப்புகளை எடுப்பதில் இருந்து தடுக்கிறது.
435. He that fears you present will hate you absent
உங்கள் முன்னிலையில் உங்களைப் பற்றி பயப்படுபவர்கள் நீங்கள் இல்லாத நேரத்தில் வெறுப்பைக் கொண்டிருக்கலாம்.
436. He that goes a borrowing, goes a sorrowing
கடன் வாங்குவது அடிக்கடி பிரச்சனை அல்லது மன அழுத்தத்திற்கு வழிவகுக்கிறது.
437. He that goes barefoot must not plant thorns
பின்தங்கிய நிலையில் இருப்பவர்கள் தங்கள் பிரச்சனைகளை கூட்டுவதை தவிர்க்க வேண்டும்.
438. He that has a full purse never wanted a friend
செல்வம் நண்பர்களை ஈர்க்கிறது, அவர்கள் உண்மையானவர்களாக இல்லாவிட்டாலும் கூட.
439. He that has a great nose thinks everybody is speaking of it

சுயநினைவு உள்ளவர்கள் பெரும்பாலும் தங்கள் குறைபாடுகளை மற்றவர்கள் கவனிக்கிறார்கள் என்று நம்புகிறார்கள்.

440. He that has an ill name is half hanged
ஒரு கெட்ட பெயர் கடுமையான தண்டனையைப் போலவே தீங்கு விளைவிக்கும்.
441. He that has no children knows not what love is
பெற்றோர் என்பது அன்பு மற்றும் பற்றுதலின் ஆழமான வடிவம்.
442. He that has a head needs no hat
ஒரு விவேகமுள்ள நபருக்கு அவர்களின் தகுதியைக் காட்ட கூடுதல் அலங்காரம் தேவையில்லை.
443. He that has no money needs no purse
ஒருவருக்கு பணம் தேவையில்லை என்றால், அவர்களுக்கு பணப்பையோ பணப்பையோ தேவையில்லை.
444. He that is born to be hanged shall never be drowned
மற்ற ஆபத்துகளைப் பொருட்படுத்தாமல் ஒருவரின் இறுதி முடிவை விதி தீர்மானிக்கிறது.
445. He that is full of himself is very empty
சுயநலமாக இருப்பது உண்மையான பொருள் அல்லது ஆழம் இல்லாததை வெளிப்படுத்துகிறது.
446. He that is ill to himself will be good to nobody
தன்னைத்தானே தவறாக நடத்தும் ஒருவரால் மற்றவர்களை நன்றாக நடத்த முடியாது.
447. He that is warm thinks all so
வசதியாக இருப்பவர்கள் பெரும்பாலும் எல்லோரும் கூட என்று கருதுகிறார்கள்.
448. He that knows nothing doubts nothing
அறியாமை கேள்வி அல்லது சந்தேகம் இல்லாமைக்கு வழிவகுக்கிறது.

449. He that lies down with dogs must rise up with fleas
மோசமான நிறுவனத்துடன் தொடர்புகொள்வது சிக்கல்கள் அல்லது விளைவுகளுக்கு வழிவகுக்கும்.
450. He that lives with cripples learns to limp
பிரச்சினைகள் உள்ளவர்களுடன் இருப்பது அவர்களின் பிரச்சினைகள் அல்லது நடத்தைகளை ஏற்றுக்கொள்ள வழிவகுக்கும்.
451. He that mischief hatches, mischief catches
பிரச்சனையை உருவாக்குபவர்கள் இறுதியில் பிரச்சனையை சந்திக்க நேரிடும்.
452. He that never climbed never fell
சவால்கள் அல்லது இடர்களைத் தவிர்ப்பது என்பது சாத்தியமான தோல்விகளைத் தவிர்ப்பதாகும்.
453. He that once deceives is ever suspected
யாராவது ஏமாற்றி பிடிபட்டால், அவர்கள் எப்போதும் சந்தேகிக்கப்படுகிறார்கள்.
454. He that promises too much means nothing
அதிகப்படியான வாக்குறுதிகள் பெரும்பாலும் ஏமாற்றம் அல்லது நிறைவேற்றப்படாத கடமைகளுக்கு வழிவகுக்கிறது.
455. He that respects not is not respected
மற்றவர்களிடமிருந்து மரியாதை பெற மரியாதை காட்டுவது அவசியம்.
456. He that seeks trouble never misses
சிக்கலைத் தேடுபவர்களுக்கு அது நிச்சயம் கிடைக்கும்.
457. He that serves everybody is paid by nobody
அனைவரையும் மகிழ்விக்க முயற்சிப்பது பெரும்பாலும் இழப்பீடு அல்லது அங்கீகாரம் இல்லாததற்கு வழிவகுக்கிறது.
458. He that serves God for money will serve the devil for better wages

நிதி ஆதாயத்தால் தூண்டப்பட்டவர்கள் அதிக வெகுமதிகளுக்காக ஒழுக்கக்கேடாக செயல்படலாம்.

459. He that spares the bad injures the good
கெட்ட நடத்தையைத் தொடர அனுமதிப்பது நல்லவர்களுக்கும் நீதிக்கும் கேடு விளைவிக்கும்.
460. He that talks much errs much
அதிகம் பேசுபவர்கள் அதிகம் தவறு செய்ய வாய்ப்புள்ளது.
461. He that talks much lies much
அதிகமாக பேசுபவர்கள் பொய் சொல்லும் பழக்கம் அதிகம்.
462. He that will eat the kernel must crack the nut
ஒரு பொருளின் மதிப்புமிக்க பகுதியை அடைய ஒருவர் உழைக்க வேண்டும்.
463. He that will not when he may, when he will he shall have nay
ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கும்போது செயல்படத் தவறினால் அதை முழுவதுமாக இழக்க நேரிடும்.
464. He that will steal an egg will steal an ox
ஒரு சிறிய திருட்டைச் செய்ய விரும்பும் ஒருவர் பெரிய திருட்டைச் செய்ய வாய்ப்புள்ளது.
465. He that will thrive, must rise at five
வெற்றிக்கு ஆரம்ப மற்றும் விடாமுயற்சி தேவை.
466. He that would eat the fruit must climb the tree
இலக்குகளை அடைவதற்கு பெரும்பாலும் முயற்சி மற்றும் தடைகளை கடக்க வேண்டும்.
467. He that would have eggs must endure the cackling of hens
வெகுமதிகளைப் பெற, தொடர்புடைய சிரமங்களை ஒருவர் பொறுத்துக்கொள்ள வேண்டும்.
468. He who is born a fool is never cured
மாற்ற முயற்சி செய்தாலும் சிலர் முட்டாளாகவே இருக்கிறார்கள்.

469. He who hesitates is lost
தீர்மானம் அல்லது தாமதம் தவறவிட்ட வாய்ப்புகளுக்கு வழிவகுக்கும்.
470. He who likes borrowing dislikes paying
அடிக்கடி கடன் வாங்குபவர்கள் திருப்பிச் செலுத்துவதைத் தவிர்க்கிறார்கள்.
471. He who makes no mistakes, makes nothing
தவறுகளைத் தவிர்ப்பது என்பது முயற்சிகள் அல்லது முன்னேற்றத்தைத் தவிர்ப்பதாகும்.
472. He who pleased everybody died before he was born
அனைவரையும் மகிழ்விப்பது சாத்தியமில்லை.
473. He who says what he likes, shall hear what he doesn't like
சுதந்திரமாக பேசுவது விரும்பத்தகாத உண்மைகளை கேட்க வழிவகுக்கும்.
474. He who would catch fish must not mind getting wet
இலக்குகளை அடைவதற்கு சில அசௌகரியங்கள் அல்லது சவால்களை தாங்கிக் கொள்ள வேண்டும்.
475. He who would eat the nut must first crack the shell
மதிப்புமிக்க பகுதியை அடைவதற்கு முயற்சி அல்லது தடைகளை கடக்க வேண்டும்.
476. He who would search for pearls must dive below
மதிப்புமிக்க பொருட்களைத் தேடுவதற்கு முயற்சி மற்றும் மேற்பரப்பிற்கு அப்பால் செல்ல வேண்டும்.
477. He will never set the Thames on fire
அவர் அசாதாரணமான எதையும் சாதிக்க மாட்டார்.
478. He works best who knows his trade
நிபுணத்துவமும் திறமையும் சிறந்த வேலை விளைவுகளுக்கு வழிவகுக்கும்.
479. Head cook and bottle-washer

பலவிதமான பணிகளைச் செய்யும் ஒருவர்,
பெரும்பாலும் மாறுபட்ட திறன்களைக் கொண்டவர்.

480. Health is not valued till sickness comes
மக்கள் பெரும்பாலும் நோய்வாய்ப்படும் வரை தங்கள்
ஆரோக்கியத்தை ஒரு பொருட்டாகவே
எடுத்துக்கொள்கிறார்கள்.
481. His money burns a hole in his pocket
அவர் பணத்தை விரைவாகச் செலவிடுகிறார் அல்லது
செலவழிக்க ஆர்வமாக இருக்கிறார்.
482. Honesty is the best policy
உண்மையாக இருப்பது எப்போதும் சிறந்த
அணுகுமுறை.
483. Honey is not for the ass's mouth
நுட்பமான அல்லது சுத்திகரிக்கப்பட்ட விஷயங்கள்
அவற்றைப் பாராட்டாதவர்களுக்குப் பொருந்தாது.
484. Honey is sweet, but the bee stings
மகிழ்ச்சியான விஷயங்கள் குறைபாடுகள் அல்லது
வலியுடன் வரலாம்.
485. Honour and profit lie not in one sack
கௌரவமும் லாபமும் பெரும்பாலும் ஒன்றுக்கொன்று
பிரத்தியேகமானவை.
486. Honours change manners
மரியாதைகள் அல்லது அந்தஸ்தைப் பெறுவது
பெரும்பாலும் ஒருவரின் நடத்தை அல்லது
அணுகுமுறையை மாற்றுகிறது.
487. Hope is a good breakfast, but a bad supper
நம்பிக்கை ஆரம்பத்தில் பயனுள்ளதாக இருக்கும்,
ஆனால் அதிக நேரம் நம்பியிருந்தால் ஏமாற்றமாக
இருக்கும்.
488. Hope is the poor man's bread
நம்பிக்கை குறைவாக உள்ளவர்களைத் தாங்குகிறது.

489. Hunger breaks stone walls
தீவிர பசி அல்லது தேவை பெரும் தடைகளை கடக்கும்.
490. Hunger finds no fault with cookery
பசியின் போது, எந்த உணவும் ஏற்றுக்கொள்ளப்படும்.
491. Hunger is the best sauce
பசி எந்த உணவையும் சுவையாக மாற்றும்.
492. Hungry bellies have no ears
மிகவும் பசியுடன் இருப்பவர்கள் அறிவுரை அல்லது உரையாடலைக் குறைவாக ஏற்றுக்கொள்கிறார்கள்.
493. Idle folks lack no excuses
சோம்பேறியாக இருப்பவர்கள் வேலை செய்யாமல் இருப்பதற்கு எப்போதும் காரணம் இருக்கும்.
494. Idleness is the mother of all evil
சோம்பல் பெரும்பாலும் எதிர்மறையான நடத்தை அல்லது செயல்களுக்கு வழிவகுக்கிறது.
495. Idleness rusts the mind
செயல்பாட்டின் பற்றாக்குறை மன தேக்கத்திற்கு வழிவகுக்கிறது.
496. If an ass (donkey) bray at you, don't bray at him
மேலும் தூண்டுதலுடன் ஆத்திரமூட்டலுக்கு பதிலளிக்க வேண்டாம்.
497. If ifs and ans were pots and pans
ஊகங்கள் அல்லது அனுமானங்களில் தங்குவது பயனற்றது.
498. If my aunt had been a man, she'd have been my uncle
சாத்தியமற்ற காட்சிகளைப் பற்றி ஊகிப்பது அர்த்தமற்றது.
499. If the blind lead the blind, both shall fall into the ditch
வழிகாட்டுதல் அல்லது நுண்ணறிவு இல்லாமல், சம்பந்தப்பட்ட அனைவரும் தோல்வியடைவார்கள்.

500. If the sky falls, we shall catch larks
அசம்பாவித சம்பவங்கள் நடந்தால், அவை வந்தவுடன் சமாளிப்போம்.
501. If there were no clouds, we should not enjoy the sun
கடினமான நேரங்கள் நல்ல நேரங்களை அதிகம் பாராட்ட வைக்கின்றன.
502. If things were to be done twice all would be wise
பணிகள் அல்லது அனுபவங்களை மீண்டும் மீண்டும் செய்வது ஞானத்திற்கு வழிவகுக்கிறது.
503. If we can't as we would, we must do as we can
வரம்புகளுக்கு ஏற்றவாறு, உங்களிடம் உள்ளதைச் சிறப்பாகச் செய்யுங்கள்.
504. If wishes were horses, beggars might ride
வெறுமனே ஆசைப்படுவதால் காரியங்கள் நடக்காது; நடவடிக்கை தேவை.
505. If you agree to carry the calf, they'll make you carry the cow
சிறிய பணிகளை ஒப்புக்கொள்வது பெரிய பொறுப்புகளை ஏற்க வழிவகுக்கும்.
506. If you cannot bite, never show your teeth
நீங்கள் பின்பற்ற முடியாத அச்சுறுத்தல்களை செய்யாதீர்கள்.
507. If you cannot have the best, make the best of what you have
சிறந்ததாக இல்லாவிட்டாலும், உங்களிடம் இருப்பதைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
508. If you dance you must pay the fiddler
இன்பம் பெரும்பாலும் செலவுடன் வருகிறது.
509. If you laugh before breakfast you'll cry before supper
சீக்கிரம் அல்லது காரணமின்றி சிரிப்பது பிற்காலத்தில் துரதிர்ஷ்டத்திற்கு வழிவகுக்கும்.
510. If you run after two hares, you will catch neither

ஒரே நேரத்தில் பல இலக்குகளில் கவனம் செலுத்துவது எதையும் அடைவதில் தோல்விக்கு வழிவகுக்கும்.

511. If you sell the cow, you sell her milk too
மதிப்புமிக்க ஒன்றை விட்டுக்கொடுப்பது அதன் பலனையும் இழப்பதாகும்.
512. If you throw mud enough, some of it will stick
ஒருவரை இழிவுபடுத்துவதற்கான தொடர்ச்சியான முயற்சிகள் இறுதியில் வெற்றிபெறலாம்.
513. If you try to please all you will please none
எல்லோரையும் திருப்திப்படுத்த முயல்வது பொதுவாக அனைவருக்கும் அதிருப்தியை ஏற்படுத்துகிறது.
514. If you want a thing well done, do it yourself
விஷயங்களை நீங்களே செய்வது, அவை உங்கள் திருப்திக்கு ஏற்ப செய்யப்படுவதை உறுதி செய்கிறது.
515. Ill-gotten gains never prosper
நேர்மையற்ற முறையில் பெற்ற செல்வம் நிலையான வெற்றியைத் தராது.
516. Ill-gotten, ill-spent
நேர்மையற்ற வழிகளில் சம்பாதித்த பணம் பெரும்பாலும் வீணாகிறது.
517. In every beginning think of the end
ஒன்றைத் தொடங்கும்போது அதன் விளைவு அல்லது விளைவுகளைக் கவனியுங்கள்.
518. In for a penny, in for a pound
நீங்கள் எதையாவது தொடங்கினால், அதில் முழுமையாக ஈடுபடுங்கள்.
519. In the country of the blind one-eyed man is a king
சிறிய அறிவு இல்லாத இடத்தில், ஒரு சிறிய நன்மை கூட ஒருவரை தனித்து நிற்க வைக்கிறது.
520. In the end things will mend

பிரச்சனைகள் அல்லது சிரமங்கள் இறுதியில் தீர்க்கப்படும்.

521. In the evening one may praise the day
அந்த நாளைப் பிரதிபலிப்பதன் மூலம், ஒருவர் நேர்மறையான அம்சங்களைப் பாராட்டலாம்.
522. Iron hand (fist) in a velvet glove
மென்மையாகத் தோன்றினாலும் உண்மையில் உறுதியான மற்றும் கண்டிப்பான ஒரு நபர்.
523. It is a good horse that never stumbles
பரிபூரணம் அரிது; சிறந்தவர்கள் கூட தவறு செய்கிறார்கள்.
524. It is a long lane that has no turning
ஒவ்வொரு கடினமான சூழ்நிலையும் இறுதியில் மாறும் அல்லது மேம்படும்.
525. It is a poor mouse that has only one hole
ஒரே ஒரு விருப்பம் அல்லது ஆதாரம் இருப்பது ஆபத்தானது.
526. It is an ill bird that fouls its own nest
ஒருவரின் சொந்த வீட்டை அல்லது சமூகத்தை சேதப்படுத்துவது அல்லது சேதப்படுத்துவது தவறு.
527. It is an ill wind that blows nobody good
எதிர்மறையான சூழ்நிலைகள் கூட சில நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்.
528. It is a silly fish, that is caught twice with the same bait
ஒரு முட்டாளர் ஒரே தந்திரத்தால் ஒன்றுக்கு மேற்பட்ட முறை எளிதில் ஏமாற்றப்படுகிறான்.
529. It is easy to swim if another holds up your chin (head)
மற்றவர்களின் ஆதரவுடன் எதையாவது சாதிப்பது எளிது.
530. It is enough to make a cat laugh
ஏதோ மிகவும் வேடிக்கையானது அல்லது அபத்தமானது.

531. It is good fishing in troubled waters
குழப்பமான அல்லது கடினமான காலங்களில்
வாய்ப்புகள் உருவாகின்றன.
532. It is never too late to learn
நீங்கள் எப்போதும் புதிய அறிவு அல்லது திறன்களைப்
பெறலாம்.
533. It is no use crying over spilt milk
கடந்த கால தவறுகளுக்காக வருந்தி நேரத்தை
வீணாக்காதீர்கள்; முன்னோக்கி நகர்த்துவதில் கவனம்
செலுத்துங்கள்.
534. It is the first step that costs
ஆரம்ப முயற்சி அல்லது ஆபத்து பெரும்பாலும் மிகவும்
சவாலானது.
535. It never rains but it pours
பிரச்சனைகள் வரும்போது, அவை அனைத்தும் ஒரே
நேரத்தில் வரும்.
536. It's as broad as it's long
இரண்டு விருப்பங்கள் அல்லது சூழ்நிலைகள் மதிப்பு
அல்லது விளைவு அடிப்படையில் சமமாக இருக்கும்.
537. It's no use pumping a dry well
திரும்பப் பெறாதபோது முயற்சியைத் தொடர்வதில்
பலன் இல்லை.
538. It's one thing to flourish and another to fight
தோற்றத்தில் வெற்றி என்பது உண்மையான போராட்டம்
அல்லது முயற்சியிலிருந்து வேறுபட்டது.
539. It takes all sorts to make a world
ஒரு சமநிலையான உலகத்திற்கு பல்வேறு நபர்களும்
ஆளுமைகளும் தேவை.
540. Jackdaw in peacock's feathers
தான் இல்லாத ஒன்றைப் போல் பாசாங்கு செய்பவர்.

541. Jest with an ass and he will flap you in the face with his tail
முட்டாள்தனமான நபரை கேலி செய்வது சிக்கலுக்கு அல்லது பழிவாங்கலுக்கு வழிவகுக்கும்.
542. Judge not of men and things at first sight
முதல் பதிவுகளின் அடிப்படையில் மட்டும் தீர்ப்புகளை வழங்காதீர்கள்.
543. Just as the twig is bent, the tree is inclined
ஆரம்பகால பயிற்சி அல்லது பழக்கவழக்கங்கள் எதிர்கால விளைவுகளை வடிவமைக்கின்றன.
544. Keep a thing seven years and you will find a use for it
பயனற்றதாகத் தோன்றும் பொருட்கள் கூட இறுதியில் மதிப்புமிக்கதாக மாறும்.
545. Keep your mouth shut and your ears open
மேலும் தகவல்களைப் பெற அதிகமாகக் கேளுங்கள் மற்றும் குறைவாகப் பேசுங்கள்.
546. Keep your mouth shut and your eyes open
நன்றாகப் புரிந்துகொள்ள கவனமாகக் கவனித்து, குறைவாகப் பேசுங்கள்.
547. Last, but not least
கடைசியாக குறிப்பிட்டது அல்லது யாரோ குறிப்பிட்டது இன்னும் முக்கியமானது.
548. Laws catch flies, but let hornets go free
சட்ட அமைப்புகள் பெரும்பாலும் மிகவும் தீவிரமான சிக்கல்களைத் தீர்க்கத் தவறிவிடுகின்றன.
549. Learn to creep before you leap
கடினமான பணிகளை முயற்சிக்கும் முன் அடிப்படை திறன்களை மாஸ்டர் செய்யுங்கள்.
550. Learn to say before you sing
மிகவும் சிக்கலான பணிகளை மேற்கொள்வதற்கு முன் அடிப்படைகள் அல்லது ஆயத்த நடவடிக்கைகளை கற்றுக்கொள்ளுங்கள்.

551. Learn wisdom by the follies of others
மற்றவர்களின் தவறுகளைக் கவனிப்பதன் மூலம்
அறிவைப் பெறுங்கள்.
552. Least said, soonest mended
சிக்கலைப் பற்றி குறைவாகப் பேசுவது அதை விரைவாக
தீர்க்க உதவும்.
553. Leaves without figs
நம்பிக்கைக்குரியதாகத் தோன்றும் ஆனால் எந்தப்
பலனையும் தராத ஒன்று.
554. Let bygones be bygones
கடந்த கால குறைகளை மறந்துவிட்டு முன்னேறுங்கள்.
555. Let every man praise the bridge he goes over
நீங்கள் பெறும் உதவி அல்லது ஆதரவைப் பாராட்டி
அங்கீகரிக்கவும்.
556. Let sleeping dogs lie
தற்போது அமைதியாக இருக்கும் குழப்பமான
சூழ்நிலைகளைத் தவிர்க்கவும்.
557. Let well (enough) alone
ஏற்கனவே சிறப்பாக செயல்படும் ஒன்றை மாற்ற
வேண்டாம்.
558. Liars need good memories
நேர்மையின்மைக்கு பொய்களையும் வஞ்சகத்தையும்
நினைவில் கொள்ள வேண்டும்.
559. Lies have short legs
பொய்கள் விரைவாக அம்பலப்படுத்தப்பட்டு நீடிக்காது.
560. Life is but a span
வாழ்க்கை குறுகியது, அது மதிக்கப்பட வேண்டும்.
561. Life is not a bed of roses
வாழ்க்கை எப்பொழுதும் எளிதானது அல்லது
இனிமையானது அல்ல.

562. Life is not all cakes and ale (beer and skittles)
வாழ்க்கை எப்போதும் இன்பமாக இருப்பதில்லை; அது சவால்களைக் கொண்டுள்ளது.
563. Like a cat on hot bricks
அமைதியற்ற அல்லது சங்கடமான.
564. Like a needle in a haystack
கண்டுபிடிக்க மிகவும் கடினமான ஒன்று.
565. Like begets like
ஒத்த விஷயங்கள் அல்லது மக்கள் இதே போன்ற முடிவுகளைத் தருகிறார்கள்.
566. Like cures like
இதே போன்ற பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிக்க இதே போன்ற விஷயங்களைப் பயன்படுத்தலாம்.
567. Like father, like son
குழந்தைகள் பெரும்பாலும் பெற்றோரின் பண்புகளை ஒத்திருக்கிறார்கள் அல்லது மரபுரிமையாகப் பெறுகிறார்கள்.
568. Like draws to like
ஒத்த நபர்கள் அல்லது விஷயங்கள் ஒருவருக்கொருவர் ஈர்க்கின்றன.
569. Like master, like man
ஒரு தலைவரின் நடத்தை அவரைப் பின்பற்றுபவர்களில் பிரதிபலிக்கிறது.
570. Like mother, like daughter
மகள்கள் பெரும்பாலும் நடத்தை அல்லது தோற்றத்தில் தங்கள் தாயை ஒத்திருப்பார்கள்.
571. Like parents, like children
குழந்தைகள் பெரும்பாலும் பெற்றோரிடமிருந்து பண்புகளைப் பெறுகிறார்கள்.
572. Like priest, like people

தலைவர்களின் குணம் பின்பற்றுபவர்களை பாதிக்கிறது.

573. Like teacher, like pupil
மாணவர்கள் பெரும்பாலும் தங்கள் ஆசிரியர்களின் குணங்களை பிரதிபலிக்கிறார்கள்.
574. Little chips light great fires
சிறிய செயல்கள் அல்லது நிகழ்வுகள் குறிப்பிடத்தக்க முடிவுகளுக்கு வழிவகுக்கும்.
575. Little knowledge is a dangerous thing
வரையறுக்கப்பட்ட அறிவு அதிக நம்பிக்கை மற்றும் தவறுகளுக்கு வழிவகுக்கும்.
576. Little pigeons can carry great messages
சிறிய அல்லது அடக்கமற்ற நபர்கள் அல்லது விஷயங்கள் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும்.
577. Little pitchers have long ears
குழந்தைகள் அல்லது இளைஞர்கள் தங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதைப் பற்றி அதிகம் அறிந்திருக்கிறார்கள்.
578. Little strokes fell great oaks
சிறிய, நிலையான முயற்சிகள் பெரிய முடிவுகளை அடைய முடியும்.
579. Little thieves are hanged, but great ones escape
சிறிய குற்றவாளிகள் தண்டிக்கப்படுகிறார்கள், பெரியவர்கள் பெரும்பாலும் விடுவிக்கப்படுகிறார்கள்.
580. Little things amuse little minds
எளிமையான அல்லது அற்பமான விஷயங்கள் சிறிய ஆர்வமுள்ளவர்களை மகிழ்விக்கும்.
581. Live and learn
அனுபவம் மதிப்புமிக்க பாடங்களைக் கற்பிக்கிறது.
582. Live and let live

மற்றவர்கள் தங்கள் வாழ்க்கையை அவர்கள் பொருத்தமாக வாழ அனுமதிக்கவும்.

583. Live not to eat, but eat to live
வாழ்வின் முக்கிய நோக்கமாக இல்லாமல், உயிரைத் தக்கவைக்க சாப்பிடுவதில் கவனம் செலுத்துங்கள்.
584. Long absent, soon forgotten
நீண்ட காலமாக தொலைவில் இருக்கும் நபர்கள் அல்லது விஷயங்கள் விரைவில் மறந்துவிடுகின்றன.
585. Look before you leap
நடவடிக்கை எடுப்பதற்கு முன் அபாயங்களைக் கவனியுங்கள்.
586. Look before you leap, but having leapt never look back
செயல்படும் முன் எச்சரிக்கையாக இருங்கள், ஆனால் கடந்த கால முடிவுகளில் கவனம் செலுத்த வேண்டாம்.
587. Lookers-on see more than players
நேரடியாக சம்பந்தப்பட்டவர்களை விட பார்வையாளர்கள் பெரும்பாலும் சிறந்த முன்னோக்குகளைக் கொண்டுள்ளனர்.
588. Lord (God, Heaven) helps those (them) who help themselves
சுயமுயற்சி மற்றும் முயற்சிக்கு வெகுமதி கிடைக்கும்.
589. Lost time is never found again
வீணான நேரத்தை மீட்டெடுக்க முடியாது.
590. Love cannot be forced
உண்மையான பாசத்தை திணிக்கவோ உற்பத்தி செய்யவோ முடியாது.
591. Love in a cottage
அன்புடன் எளிமையான அல்லது அடக்கமான வாழ்க்கை நிறைவாக இருக்கும்.
592. Love is blind, as well as hatred
அன்பு மற்றும் வெறுப்பு இரண்டும் தீர்ப்பை மறைக்கக்கூடும்.

593. Love me, love my dog
ஒருவரை ஏற்றுக்கொள்வது என்பது அவர்களின் குறைபாடுகள் அல்லது பிற அம்சங்களை ஏற்றுக்கொள்வதைக் குறிக்கிறது.
594. Love will creep where it may not go
எதிர்பாராத அல்லது சாத்தியமில்லாத இடங்களில் காதல் உருவாகலாம்.
595. Make haste slowly
தவறுகளைத் தவிர்க்க விரைவாக ஆனால் கவனமாக செயல்படுங்கள்.
596. Make hay while the sun shines
சாதகமான சூழ்நிலைகள் நீடிக்கும் போது அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
597. Make or mar
வெற்றி தோல்வி என்பது நீங்கள் செய்யும் தேர்வுகளைப் பொறுத்தது.
598. Man proposes but God disposes
மனித திட்டங்கள் உயர் சக்திகள் அல்லது எதிர்பாராத நிகழ்வுகளுக்கு உட்பட்டவை.
599. Many a fine dish has nothing on it
பல விஷயங்கள் சுவாரசியமாகத் தோன்றினாலும் பொருள் இல்லை.
600. Many a good cow has a bad calf
மதிப்புமிக்க விஷயங்களில் கூட குறைபாடுகள் அல்லது குறைபாடுகள் இருக்கலாம்.
601. Many a good father has but a bad son
நல்ல பெற்றோர்கள் கூட பிரச்சனையுள்ள குழந்தைகளைப் பெறலாம்.
602. Many a little makes a mickle
சிறிய பங்களிப்புகள் பெரிய தொகையை சேர்க்கும்.

603. Many a true word is spoken in jest
நகைச்சுவைகள் பெரும்பாலும் உண்மைகளை வெளிப்படுத்துகின்றன.
604. Many hands make light work
பலருடன் பகிர்ந்து கொள்ளும்போது பணிகள் எளிதாகும்.
605. Many men, many minds
வெவ்வேறு நபர்களுக்கு வெவ்வேறு கருத்துக்கள் அல்லது யோசனைகள் உள்ளன.
606. Many words hurt more than swords
வார்த்தைகள் உடல் உபாதைகளை விட அதிக வலியை ஏற்படுத்தும்.
607. Many words will not fill a bushel
வார்த்தைகளால் மட்டுமே நடைமுறை முடிவுகளை அடைய முடியாது.
608. Marriages are made in heaven
வெற்றிகரமான திருமணங்கள் விதிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.
609. Measure for measure
பதிலுக்கு சமமான சிகிச்சை அல்லது விளைவுகளை வழங்குதல்.
610. Measure thrice and cut once
நடவடிக்கை எடுப்பதற்கு முன் நன்கு திட்டமிடுங்கள்.
611. Men may meet but mountains never
தடைகள் நிலையானதாகவும் மாறாமலும் இருக்கலாம்.
612. Mend or end (end or mend)
சிக்கலை சரிசெய்யவும் அல்லது முயற்சி செய்வதை நிறுத்தவும்.
613. Might goes before right
அதிகாரம் பெரும்பாலும் நீதியை விட மேலோங்கி நிற்கிறது.

614. Misfortunes never come alone (singly)
துரதிர்ஷ்டம் பெரும்பாலும் பல மடங்குகளில் வருகிறது.
615. Misfortunes tell us what fortune is
கஷ்டங்கள் நல்ல நேரங்களைப் பாராட்ட உதவுகின்றன.
616. Money begets money
செல்வம் அதிக செல்வத்தை உருவாக்குகிறது.
617. Money has no smell
பணம் அதன் மூலத்தைப் பொருட்படுத்தாமல்
மதிப்பிடப்படுகிறது.
618. Money is a good servant but a bad master
பணத்தை புத்திசாலித்தனமாக நிர்வகிக்க வேண்டும்,
உங்களை கட்டுப்படுத்தக்கூடாது.
619. Money often unmakes the men who make it
செல்வம் ஒருவரின் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும்.
620. Money spent on the brain is never spent in vain
கல்வியில் முதலீடு செய்வது எப்போதும் பயனுள்ளது.
621. More haste, less speed
அவசரம் அடிக்கடி தவறுகளுக்கும் தாமதங்களுக்கும்
வழிவகுக்கிறது.
622. Much ado about nothing
அற்ப விஷயங்களில் பெரும் சலசலப்பு.
623. Much will have more
நிறைய இருப்பவர்கள் அதிகமாக விரும்புவார்கள்.
624. Muck and money go together
செல்வம் பெரும்பாலும் பிரச்சினைகள் அல்லது
ஊழலுடன் வருகிறது.
625. Murder will out
குற்றங்கள் அல்லது தவறுகள் இறுதியில்
கண்டுபிடிக்கப்படும்.

626. My house is my castle
ஒருவரின் வீடு ஆறுதல் மற்றும் கட்டுப்பாட்டின் இடம்.
627. Name not a rope in his house that was hanged
ஒருவரின் வீட்டில் முக்கியமான விஷயங்களைக் குறிப்பிடுவதைத் தவிர்க்கவும்.
628. Necessity is the mother of invention
சவால்கள் படைப்பாற்றலையும் புதுமையையும் தூண்டுகின்றன.
629. Necessity knows no law
அவசரத் தேவைகள் விதிகள் அல்லது விதிமுறைகளை மீறலாம்.
630. Neck or nothing
ஒரு முழு அர்ப்பணிப்பு மட்டுமே ஏற்றுக்கொள்ளக்கூடிய சூழ்நிலை.
631. Need makes the old wife trot
வயதைப் பொருட்படுத்தாமல் தேவை மக்களைச் செயலுக்குத் தூண்டுகிறது.
632. Needs must when the devil drives
அவசரத் தேவையை எதிர்கொள்ளும்போது, தயக்கம் இருந்தாலும் செயல்பட வேண்டும்.
633. Neither fish nor flesh
ஒரு குறிப்பிட்ட வகைக்கு பொருந்தாத ஒன்று.
634. Neither here nor there
கையில் உள்ள விஷயத்திற்கு பொருத்தமற்றது அல்லது முக்கியமில்லை.
635. Neither rhyme nor reason
தர்க்கம் அல்லது உணர்வு இல்லாமை.
636. Never cackle till your egg is laid
வெற்றியை அடைவதற்கு முன் பெருமை கொள்ளாதீர்கள்.

637. Never cast dirt into that fountain of which you have sometime drunk
ஒருமுறை உங்களுக்கு நன்மை செய்த ஒன்றை விமர்சிக்காதீர்கள்.
638. Never do things by halves
நீங்கள் மேற்கொள்ளும் எந்தப் பணியிலும் முழுமையாக ஈடுபடுங்கள்.
639. Never fry a fish till it's caught
அவர்கள் அடையும் முன் முடிவுகளை எண்ண வேண்டாம்.
640. Never offer to teach fish to swim
ஒருவருக்கு ஏற்கனவே தெரிந்த ஒன்றை அறிவுறுத்த வேண்டாம்.
641. Never put off till tomorrow what you can do (can be done) today
பணிகளை தாமதப்படுத்தாமல் உடனடியாக முடிக்கவும்.
642. Never quit certainty for hope
நிச்சயமற்ற வாக்குறுதிகளை விட அறியப்பட்ட மற்றும் நம்பகமானதை விரும்புங்கள்.
643. Never too much of a good thing
நன்மை பயக்கும் ஒன்றை அதிகமாகச் செய்வது இன்னும் சுவாரஸ்யமாக இருக்கும்.
644. Never try to prove what nobody doubts
ஏற்கனவே ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றை உண்மை என்று நிரூபிப்பதைத் தவிர்க்கவும்.
645. Never write what you dare not sign
நீங்கள் எழுதுவது நீங்கள் நிற்கத் தயாராக உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
646. New brooms sweep clean
புதிய முறைகள் அல்லது மக்கள் பெரும்பாலும் புதிய, பயனுள்ள மாற்றங்களைக் கொண்டு வருகிறார்கள்.

647. New lords, new laws
தலைமைத்துவ மாற்றங்கள் விதிகளில் மாற்றங்களை
கொண்டு வருகின்றன.
648. Nightingales will not sing in a cage
முழு வெளிப்பாடு அல்லது மகிழ்ச்சிக்கு உண்மையான
சுதந்திரம் அவசியம்.
649. No flying from fate
விதி அல்லது தவிர்க்க முடியாத விளைவுகளிலிருந்து
ஒருவர் தப்பிக்க முடியாது.
650. No garden without its weeds
ஒவ்வொரு நேர்மறையான சூழ்நிலைக்கும் அதன்
குறைபாடுகள் அல்லது சிக்கல்கள் உள்ளன.
651. No great loss without some small gain
நஷ்டம் ஏற்பட்டாலும் சிறு பலன் கிடைக்கும்.
652. No herb will cure love
அன்பை வைத்தியம் மூலம் சரிசெய்யவோ
குணப்படுத்தவோ முடியாது.
653. No joy without alloy
மகிழ்ச்சி பெரும்பாலும் சில சிரமங்களுடன்
கலந்திருக்கும்.
654. No living man all things can
யாராலும் எல்லாவற்றையும் செய்ய முடியாது அல்லது
எல்லா திறன்களையும் கொண்டிருக்க முடியாது.
655. No longer pipe, no longer dance
இன்பத்தின் ஆதாரம் இல்லாமல் போனால், இன்பம்
முடிவடைகிறது.
656. No man is wise at all times
புத்திசாலிகள் கூட தவறு செய்யலாம் அல்லது
விவேகமற்றவர்களாக இருக்கலாம்.
657. No man loves his fetters, be they made of gold

கட்டுப்பாடுகள் மதிப்புமிக்கதாக இருந்தாலும்,
கட்டுப்படுத்தப்படுவதை யாரும் விரும்புவதில்லை.

658. No news (is) good news
செய்தி இல்லாதது பெரும்பாலும் சாதகமான
அறிகுறியாகும்.
659. No pains, no gains
வெற்றிக்கு கடின உழைப்பும் முயற்சியும் தேவை.
660. No song, no supper
முயற்சிகள் மற்றும் பங்களிப்புகளுக்கு வெகுமதிகள்
வழங்கப்படுகின்றன.
661. No sweet without (some) sweat
மகிழ்ச்சி அல்லது வெகுமதிகளுக்கு முயற்சி மற்றும்
கடின உழைப்பு தேவை.
662. No wisdom like silence
அமைதியாக இருப்பது பிரச்சனைகளைத் தவிர்க்க
சிறந்த வழியாகும்.
663. None but the brave deserve the fair
தேரியமாக இருப்பவர்களுக்கு மட்டுமே வெகுமதிகள்
அல்லது நன்மைகள் கிடைக்கும்.
664. None so blind as those who won't see
உண்மையைக் காண மறுப்பவர்கள் மிகவும் குருடர்கள்.
665. None so deaf as those that won't hear
காது கேளாதவர்கள் கேட்க மறுப்பவர்கள்.
666. Nothing comes out of the sack but what was in it
போட்டதுதான் வெளியே வரும்.
667. Nothing is impossible to a willing heart
மன உறுதியால் எந்த தடையையும் கடக்க முடியும்.
668. Nothing must be done hastily but killing of fleas
முக்கியமான பணிகளில் அவசரப்படுவதைத்
தவிர்க்கவும்.

669. Nothing so bad, as not to be good for something
மோசமான சூழ்நிலைகளில் கூட சில பயன் அல்லது
பாடம் உள்ளது.
670. Nothing succeeds like success
வெற்றி மேலும் வெற்றிக்கு வழிவகுக்கும்.
671. Nothing venture, nothing have
வெகுமதிகளை அடைய நீங்கள் ஆபத்துக்களை எடுக்க
வேண்டும்.
672. Oaks may fall when reeds stand the storm
வலுவான விஷயங்கள் தோல்வியடையும் போது
பலவீனமானவை தாங்கும்.
673. Of two evils choose the least
இரண்டு மோசமான விருப்பங்களில் குறைவானதைத்
தேர்வுசெய்க.
674. Old birds are not caught with chaff
அனுபவம் உள்ளவர்கள் எளிதில் ஏமாந்து விட
மாட்டார்கள்.
675. Old friends and old wine are best
நீண்டகால நண்பர்கள் மற்றும் பழக்கமான விஷயங்கள்
பெரும்பாலும் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும்.
676. On Shank's mare
நடந்தே பயணம்.
677. Once bitten, twice shy
கடந்த கால தவறுகள் எதிர்காலத்தில் இதே போன்ற
சூழ்நிலைகளில் எச்சரிக்கையாக இருக்கும்.
678. Once is no rule (custom)
ஒரு நிகழ்வு ஒரு மாதிரியை நிறுவவில்லை.
679. One beats the bush, and another catches the bird
ஒருவர் கடின உழைப்பைச் செய்கிறார், மற்றொருவர்
பயனடைகிறார்.

680. One chick keeps a hen busy
ஒரு சிறிய வேலை கூட ஒருவரை ஆக்கிரமித்து வைத்திருக்கும்.
681. One drop of poison infects the whole tun of wine
ஒரு சிறிய பிரச்சனை முழு சூழ்நிலையையும் அழித்துவிடும்.
682. One fire drives out another
ஒரு பிரச்சனையை மற்றொரு தீர்வை உருவாக்குவதன் மூலம் தீர்க்க முடியும்.
683. One good turn deserves another
கருணைக்கு ஈடாக வேண்டும்.
684. One law for the rich, and another for the poor
வெவ்வேறு சமூக வகுப்புகளுக்கான வெவ்வேறு தரநிலைகள் அல்லது நீதி.
685. One lie makes many
பொய்கள் பெருகி மேலும் பிரச்சனைகளை உண்டாக்கும்.
686. One link broken, the whole chain is broken
ஒரு தோல்வி முழு அமைப்பையும் அழித்துவிடும்.
687. One man, no man
ஒரு நபருக்கு மட்டும் குறிப்பிடத்தக்க தாக்கம் அல்லது செல்வாக்கு இல்லை.
688. One man's meat is another man's poison
ஒரு நபருக்கு என்ன நன்மைகள் மற்றொருவருக்கு தீங்கு விளைவிக்கும்.
689. One scabby sheep will mar a whole flock
ஒரு பிரச்சனை அல்லது குறைபாடு முழு குழுவையும் பாதிக்கும்.
690. One swallow does not make a summer
ஒரு நேர்மறையான அறிகுறி ஒரு போக்கைக் குறிக்கவில்லை.

691. One today is worth two tomorrow
இன்றைய வாய்ப்புகள் எதிர்காலத்தை விட
மதிப்புமிக்கவை.
692. Open not your door when the devil knocks
தீங்கு விளைவிக்கும் அல்லது ஆபத்தான
தாக்கங்களுடன் ஈடுபடுவதைத் தவிர்க்கவும்.
693. Opinions differ
மக்கள் வெவ்வேறு பார்வைகளையும் பார்வைகளையும்
கொண்டுள்ளனர்.
694. Opportunity makes the thief
தவறு செய்வதற்கான வாய்ப்பு சந்தர்ப்பத்துடன்
எழுகிறது.
695. Out of sight, out of mind
மறந்த விஷயங்கள் இனி கவலை இல்லை.
696. Out of the frying-pan into the fire
மோசமான சூழ்நிலையிலிருந்து மோசமான நிலைக்கு
நகரும்.
697. Packed like herrings
மிகவும் நெரிசல் அல்லது இறுக்கமாக நிரம்பியுள்ளது.
698. Patience is a plaster for all sores
பொறுமை பல பிரச்சனைகளை குணப்படுத்தலாம்
அல்லது குறைக்கலாம்.
699. Penny-wise and pound-foolish
சிறிய அளவிலான பணத்தில் கவனமாக இருக்க
வேண்டும் ஆனால் பெரிய தொகையில்
கவனக்குறைவாக இருக்க வேண்டும்.
700. Pleasure has a sting in its tail
இன்பம் பெரும்பாலும் சில எதிர்மறையான
விளைவுகளுடன் வருகிறது.
701. Plenty is no plague

மிகுதியானது ஒரு பிரச்சனையல்ல.

702. Politeness costs little (nothing), but yields much
கண்ணியமாக இருப்பது மலிவானது ஆனால் பெரிய வெகுமதிகளைத் தருகிறது.
703. Poverty is no sin
ஏழையாக இருப்பது தவறல்ல.
704. Poverty is not a shame, but the being ashamed of it is
ஏழையாக இருப்பதைப் பற்றி வெட்கப்படுவதே உண்மையான பிரச்சினை.
705. Practise what you preach
உங்கள் சொந்த ஆலோசனையின்படி செயல்படுங்கள்.
706. Praise is not pudding
பாராட்டு மட்டுமே கணிசமான அல்லது பயனுள்ளது அல்ல.
707. Pride goes before a fall
ஆணவம் பெரும்பாலும் தோல்விக்கு வழிவகுக்கிறது.
708. Procrastination is the thief of time
பணிகளை தாமதப்படுத்துவது மதிப்புமிக்க நேரத்தை வீணடிக்கிறது.
709. Promise is debt
ஒரு வாக்குறுதியை கடனாகக் காப்பாற்ற வேண்டும்.
710. Promise little, but do much
சில வாக்குறுதிகளை வழங்குங்கள் ஆனால் குறிப்பிடத்தக்க வகையில் நிறைவேற்றுங்கள்.
711. Prosperity makes friends, and adversity tries them
வெற்றி நண்பர்களை ஈர்க்கிறது, ஆனால் கஷ்டங்கள் அவர்களை சோதிக்கின்றன.
712. Put not your hand between the bark and the tree
உங்களுக்கு சம்பந்தமில்லாத ஒரு மோதல் அல்லது பிரச்சினையில் தலையிடாதீர்கள்.

713. Rain at seven, fine at eleven
வானிலை விரைவாக மாறுகிறது; சீக்கிரம் தீர்ப்பு
சொல்லாதே.
714. Rats desert a sinking ship
எதையாவது பயன் பெறுபவர்கள் அது தோல்வியடையும்
போது விட்டுவிடுவார்கள்.
715. Repentance is good, but innocence is better
வருந்துவதை விட குற்றமற்றவராக இருப்பது
விரும்பத்தக்கது.
716. Respect yourself, or no one else will respect you
மற்றவர்களிடமிருந்து மரியாதை பெறுவதற்கு
சுயமரியாதை முக்கியமானது.
717. Roll my log and I will roll yours
மற்றவர்களுக்கு உதவுங்கள், பதிலுக்கு அவர்கள்
உங்களுக்கு உதவுவார்கள்.
718. Rome was not built in a day
பெரிய சாதனைகள் நேரம் எடுக்கும்.
719. Salt water and absence wash away love
தூரமும் நேரமும் பாசத்தை பலவீனப்படுத்தும்.
720. Saying and doing are two things
வார்த்தைகளும் செயல்களும் வேறு; செயல்கள் அதிகம்.
721. Score twice before you cut once
நடவடிக்கை எடுப்பதற்கு முன் கவனமாக அளவிடவும்.
722. Scornful dogs will eat dirty puddings
விமர்சிப்பவர்கள் விரும்பத்தகாத விளைவுகளுடன்
முடிவடையும்.
723. Scratch my back and I'll scratch yours
பரஸ்பர ஆதரவு இரு தரப்பினருக்கும் பயனளிக்கிறது.
724. Self done is soon done

விஷயங்களை நீங்களே செய்வது பெரும்பாலும்
விரைவாக முடிவடையும்.

725. Self done is well done
நீங்களே ஒரு செயலைச் செய்வது அது சிறப்பாகச்
செய்யப்படுவதை உறுதி செய்கிறது.
726. Self is a bad counsellor
தனிப்பட்ட சார்பு மோசமான ஆலோசனைக்கு
வழிவகுக்கும்.
727. Self-praise is no recommendation
உங்களைப் புகழ்வது உங்கள் மதிப்பை மற்றவர்களுக்கு
உணர்த்தாது.
728. Set a beggar on horseback and he'll ride to the devil
குறைந்த அந்தஸ்தில் உள்ள ஒருவருக்கு உயர் பதவி
கொடுத்தால் அது தவறாக பயன்படுத்தப்படும்.
729. Set a thief to catch a thief
சில நேரங்களில், ஒரே மாதிரியான குணாதிசயங்கள்
அல்லது திறன்களைக் கொண்டவர்கள் ஒரு
சூழ்நிலையை சிறப்பாகக் கையாள முடியும்.
730. Shallow streams make most din
குறைந்த அறிவு உள்ளவர்கள் பெரும்பாலும் அதிக சத்தம்
எழுப்புகிறார்கள்.
731. Short debts (accounts) make long friends
சிறிய, சமாளிக்கக்கூடிய கடன்கள் நட்பைப் பராமரிக்க
உதவுகின்றன.
732. Silence gives consent
வெளியில் பேசாமல் இருப்பது உடன்பாடு என்று பொருள்
கொள்ளலாம்.
733. Since Adam was a boy
மிக நீண்ட காலமாக, தொடக்கத்தில் இருந்து டேட்டிங்.
734. Sink or swim!

வெற்றி அல்லது தோல்வியுடன் ஒரு சூழ்நிலையை எதிர்கொள்ளுங்கள்.

735. Six of one and half a dozen of the other
இரண்டு விருப்பங்கள் அடிப்படையில் ஒரே மாதிரியானவை.
736. Slow and steady wins the race
நிலையான முயற்சி காலப்போக்கில் வெற்றியைத் தரும்.
737. Slow but sure
நேரத்தை எடுத்துக்கொள்வது ஆனால் கவனமாக இருப்பது வெற்றிக்கு வழிவகுக்கும்.
738. Small rain lays great dust
சிறிய செயல்கள் குறிப்பிடத்தக்க விளைவை ஏற்படுத்தும்.
739. So many countries, so many customs
வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு மரபுகள் உள்ளன.
740. So many men, so many minds
ஒவ்வொருவருக்கும் அவரவர் சிந்தனை முறை உள்ளது.
741. Soft fire makes sweet malt
மென்மையான செயல்முறைகள் சிறந்த முடிவுகளுக்கு வழிவகுக்கும்.
742. Something is rotten in the state of Denmark
ஒரு சிக்கல் அல்லது ஊழல் உள்ளது.
743. Soon learnt, soon forgotten
விரைவாகக் கற்றுக்கொண்ட அறிவு பெரும்பாலும் விரைவில் மறந்துவிடும்.
744. Soon ripe, soon rotten
விரைவான வெற்றி விரைவான தோல்விக்கு வழிவகுக்கும்.
745. Speak (talk) of the devil and he will appear (is sure to appear)

யாரையாவது குறிப்பிடவும், அவர்கள் தோன்ற வாய்ப்புள்ளது.

746. Speech is silver but silence is gold
பேசுவது மதிப்புக்குரியது, ஆனால் மௌனம் பெரும்பாலும் சிறந்தது.
747. Standers-by see more than gamesters
வெளியாட்கள் பெரும்பாலும் சம்பந்தப்பட்டவர்களை விட தெளிவாக பார்க்கிறார்கள்.
748. Still waters run deep
அமைதியானவர்கள் பெரும்பாலும் ஆழ்ந்த எண்ணங்களைக் கொண்டுள்ளனர்.
749. Stolen pleasures are sweetest
தடைசெய்யப்பட்ட ஒன்றை அனுபவிப்பது மிகவும் சிலிர்ப்பாக உணர்கிறது.
750. Stretch your arm no further than your sleeve will reach
உங்கள் சக்திக்கு அப்பால் உங்களை மிகைப்படுத்தாதீர்கள்.
751. Stretch your legs according to the coverlet
உங்கள் வசதிக் கேற்ப வாழுங்கள்.
752. Strike while the iron is hot
வாய்ப்பு வரும்போது நடவடிக்கை எடுங்கள்.
753. Stuff today and starve tomorrow
இப்போது அதிகமாகப் பழகுவது பிற்காலத்தில் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
754. Success is never blamed
வெற்றி எப்போதும் வரவேற்கப்படுகிறது மற்றும் விமர்சிக்கப்படுவதில்லை.
755. Such carpenters, such chips
முடிவின் தரம் வேலையின் தரத்தை பிரதிபலிக்கிறது.
756. Sweep before your own door

மற்றவர்களை விமர்சிக்கும் முன் உங்கள் சொந்த பிரச்சனைகளில் கவனம் செலுத்துங்கள்.

757. Take care of the pence and the pounds will take care of themselves
சிறிய அளவிலான பணத்தை நிர்வகிப்பது நிதி ஸ்திரத்தன்மைக்கு வழிவகுக்கிறது.
758. Take us as you find us
மக்களை அப்படியே ஏற்றுக்கொள்ளுங்கள்.
759. Tarred with the same brush
தொடர்பு அல்லது ஒற்றுமையின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது.
760. Tastes differ
மக்கள் வெவ்வேறு விருப்பங்களைக் கொண்டுள்ளனர்.
761. Tell that to the marines
மிகைப்படுத்தப்பட்ட கூற்றுக்களை நம்ப மறுப்பது.
762. That cock won't fight
நபர் அல்லது பொருள் செயல்பட வாய்ப்பில்லை.
763. That which one least anticipates soonest comes to pass
எதிர்பாராத நிகழ்வுகள் பெரும்பாலும் முதலில் நிகழ்கின்றன.
764. That's a horse of another colour
அது வேறு விஷயம் அல்லது பிரச்சினை.
765. That's where the shoe pinches!
அதுதான் சிரமம் அல்லது சிக்கலின் புள்ளி.
766. The beggar may sing before the thief (before a footpad)
தேவைப்படுபவர்கள் கூட மகிழ்ச்சி அல்லது நம்பிக்கையைக் காட்டலாம்.
767. The best fish smell when they are three days old
காலப்போக்கில் தரம் குறையலாம்.

768. The best fish swim near the bottom
சிறந்த விஷயங்கள் பெரும்பாலும் உடனடியாகத் தெரியவில்லை.
769. The best is oftentimes the enemy of the good
முழுமையைத் தேடுவது நல்ல முடிவுகளை அடைவதைத் தடுக்கலாம்.
770. The busiest man finds the most leisure
நேரத்தை சரியாக நிர்வகிப்பவர்கள் ஓய்வெடுப்பதற்கான நேரத்தைக் கண்டுபிடிப்பார்கள்.
771. The camel going to seek horns lost his ears
அதிகமாக தேடுவது உங்களிடம் ஏற்கனவே இருப்பதை இழக்க வழிவகுக்கும்.
772. The cap fits
விளக்கம் அல்லது விமர்சனம் துல்லியமானது.
773. The cask savours of the first fill
ஆரம்ப குணங்கள் எதிர்கால முடிவுகளை பாதிக்கின்றன.
774. The cat shuts its eyes when stealing cream
மற்றவர்களை நியாயந்தீர்க்கும் போது மக்கள் பெரும்பாலும் தங்கள் தவறுகளை புறக்கணிப்பார்கள்.
775. The cat would eat fish and would not wet her paws
முயற்சி அல்லது விளைவுகள் இல்லாமல் பலன்களை விரும்புவது.
776. The chain is no stronger than its weakest link
ஒட்டுமொத்த வலிமை பலவீனமான பகுதியால் தீர்மானிக்கப்படுகிறது.
777. The cobbler should stick to his last
உங்கள் சொந்த நிபுணத்துவம் அல்லது வேலையில் கவனம் செலுத்துங்கள்.
778. The cobbler's wife is the worst shod
பிறருக்கு சேவை செய்யும் போது மக்கள் பெரும்பாலும் தங்கள் சொந்த தேவைகளை புறக்கணிக்கிறார்கள்.

779. The darkest hour is that before the dawn
முன்னேற்றத்திற்கு சற்று முன் கடினமான நேரங்கள்
வரும்.
780. The darkest place is under the candlestick
மிகவும் வெளிப்படையான விஷயங்களை
கவனிக்காமல் விடலாம்.
781. The devil is not so black as he is painted
விஷயங்கள் தோன்றும் அளவுக்கு மோசமாக இல்லை.
782. The devil knows many things because he is old
அனுபவம் அறிவைக் கொண்டிருக்கிறது, அது ஒரு
மோசமான மூலத்திலிருந்து வந்தாலும் கூட.
783. The devil lurks behind the cross
நன்மையின் தோற்றத்திற்குப் பின்னால் தீமை
மறைக்கப்படலாம்.
784. The devil rebuking sin
தவறான செயலுக்கு பாசாங்குத்தனமான கண்டனம்.
785. The dogs bark, but the caravan goes on
விமர்சனம் அல்லது தடைகள் முன்னேற்றத்தை
நிறுத்தாது.
786. The Dutch have taken Holland!
குறிப்பிடத்தக்க அல்லது வியத்தகு நிகழ்வுகள்
நடந்துள்ளன.
787. The early bird catches the worm
அவசரமாக இருப்பது வெற்றிக்கு வழிவகுக்கும்.
788. The end crowns the work
முயற்சியின் மதிப்பை முடிவு தீர்மானிக்கிறது.
789. The end justifies the means
இதன் விளைவாக, பயன்படுத்தப்படும் முறைகள்
ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.

790. The first step is the hardest
எதையாவது தொடங்குவது பெரும்பாலும் மிகவும்
கடினமான பகுதியாகும்.
791. The fly on the wheel will make a noise
சின்னச் சின்ன விஷயங்களே பெரிய சலசலப்பை
உண்டாக்கும்.
792. The fox may grow grey, but never good
மக்கள் தங்கள் இயல்பை எளிதில் மாற்றிக் கொள்ள
மாட்டார்கள்.
793. The frog in the well knows nothing of the great ocean
வரையறுக்கப்பட்ட அனுபவம் வரையறுக்கப்பட்ட
புரிதலில் விளைகிறது.
794. The furthest way about is the nearest way home
மிக நீளமான பாதை சில சமயங்களில் நேரடியானதாக
இருக்கலாம்.
795. The generous man gives and gives again
தாராள மனப்பான்மை பெரும்பாலும் அதிக
கொடுப்பதற்கு வழிவகுக்கிறது.
796. The grape is sour
விரும்பத்தகாத ஒன்று அடிக்கடி விமர்சிக்கப்படுகிறது.
797. The grass is always greener on the other side
மற்றவர்களின் சூழ்நிலைகள் பெரும்பாலும் ஒருவரின்
சொந்த சூழ்நிலையை விட சிறப்பாக இருக்கும்.
798. The hand is the best servant
நடைமுறை உதவி பெரும்பாலும் மிகவும் பயனுள்ளதாக
இருக்கும்.
799. The harvest is not always commensurate with the amount of
work
முயற்சிகள் எப்போதும் சமமான வெகுமதிகளை
வழங்காது.
800. The horse that draws the cart is not taken to the fair

கடினமாக உழைப்பவர்களுக்கு பலன் கிடைப்பதில்லை.

801. The last straw breaks the camel's back
ஏற்கனவே அதிக சிரமம் இருந்தால் ஒரு சிறிய கூடுதலாக ஒரு பெரிய சிக்கலை ஏற்படுத்தும்.
802. The leopard cannot change its spots
மக்கள் தங்கள் உள்ளார்ந்த இயல்பை மாற்ற முடியாது.
803. The longest day has an end
மிகவும் கடினமான அல்லது நீண்ட கால சூழ்நிலை கூட இறுதியில் முடிவடையும்.
804. The mill cannot grind with the water that is past
கடந்த காலச் செயல்களைச் செய்தவிடுக்கவோ, கடந்த கால வாய்ப்புகளைப் பயன்படுத்தவோ முடியாது.
805. The moon does not heed the barking of dogs
முக்கியமான விஷயங்கள் அற்ப விஷயங்களால் பாதிக்கப்படாது.
806. The more haste, the less speed
அவசரம் அடிக்கடி தவறுகள் மற்றும் மெதுவான முன்னேற்றத்திற்கு வழிவகுக்கிறது.
807. The more the merrier
அதிக மக்கள் ஈடுபட்டால், நிலைமை மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும்.
808. The morning sun never lasts a day
நல்ல விஷயங்கள் பெரும்பாலும் சுருக்கமானவை மற்றும் விரைவானவை.
809. The mountain has brought forth a mouse
ஒரு பெரிய முயற்சி அல்லது வாக்குறுதி அற்பமான ஒன்றை விளைவிக்கும்.
810. The nearer the bone, the sweeter the flesh
எவ்வளவு தனிப்பட்ட வெகுமதி, அது மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும்.

811. The pitcher goes often to the well but is broken at last
ஒருவரின் அதிர்ஷ்டத்தை மீண்டும் மீண்டும் சோதிப்பது
இறுதியில் தோல்விக்கு வழிவகுக்கும்.
812. The pot calls the kettle black
உங்கள் தவறுக்காக ஒருவரை விமர்சிப்பது.
813. The proof of the pudding is in the eating
ஒரு பொருளின் உண்மையான மதிப்பு அது எவ்வாறு
செயல்படுகிறது என்பதன் மூலம் தீர்மானிக்கப்படுகிறது.
814. The receiver is as bad as the thief
திருடப்பட்ட பொருட்களை ஏற்றுக்கொள்வது
திருடுவதைப் போலவே தவறு.
815. The remedy is worse than the disease
பிரச்சனையை விட தீர்வு மிகவும் தீங்கு விளைவிக்கும்.
816. The rotten apple injures its neighbours
ஒரு மோசமான செல்வாக்கு அதைச் சுற்றியுள்ள
மற்றவர்களைப் பாதிக்கலாம்.
817. The scalded dog fears cold water
காயப்பட்ட ஒருவர் அதிக எச்சரிக்கையுடன் இருப்பார்.
818. The tailor makes the man
தோற்றம் ஒரு நபரின் உணர்வை பாதிக்கலாம்.
819. The tongue of idle persons is never idle
பிஸியாக இல்லாதவர்கள் அதிகமாக பேசுவார்கள்.
820. The voice of one man is the voice of no one
ஒரு கருத்து மட்டுமே முக்கியமற்றது.
821. The way to hell is paved with good intentions
நல்ல நோக்கங்கள் மட்டுமே நேர்மறையான
விளைவுகளுக்கு உத்தரவாதம் அளிக்காது.
822. The wind cannot be caught in a net
சில விஷயங்கள் கட்டுப்பாடு அல்லது பிடிப்புக்கு
அப்பாற்பட்டவை.

823. The work shows the workman
வேலையின் தரம் தொழிலாளியின் திறமையை
பிரதிபலிக்கிறது.
824. There are lees to every wine
ஒவ்வொரு நல்ல விஷயத்திற்கும் அதன் குறைபாடுகள்
உள்ளன.
825. There are more ways to the wood than one
இலக்கை அடைய பல வழிகள் உள்ளன.
826. There is a place for everything, and everything in its place
அமைப்பு முக்கியம்; எல்லாம் அதன் சரியான இடத்தில்
இருக்க வேண்டும்.
827. There is more than one way to kill a cat
இலக்கை அடைய பல வழிகள் உள்ளன.
828. There is no fire without smoke
ஒவ்வொரு பிரச்சினைக்கும் ஒரு அடிப்படை அல்லது
காரணம் இருக்கும்.
829. There is no place like home
வீடு மிகவும் வசதியான மற்றும் பழக்கமான இடம்.
830. There is no rose without a thorn
ஒவ்வொரு நேர்மறையான அம்சத்திற்கும் அதன்
குறைபாடுகள் உள்ளன.
831. There is no rule without an exception
ஒவ்வொரு விதிக்கும் சில விதிவிலக்குகள் உண்டு.
832. There is no smoke without fire
வதந்திகள் அல்லது அறிகுறிகள் பெரும்பாலும் சில
உண்மைகளைக் கொண்டிருக்கும்.
833. There's many a slip 'tween the cup and the lip
வெற்றிக்கு அருகில் இருந்தாலும், விஷயங்கள் தவறாக
நடக்கலாம்.

834. There's no use crying over spilt milk
மாற்ற முடியாத விஷயங்களுக்காக வருத்தப்படுவது
அர்த்தமற்றது.
835. They are hand and glove
அவை மிகவும் நெருக்கமானவை அல்லது
இணக்கமானவை.
836. They must hunger in winter that will not work in summer
நல்ல நேரத்தில் தயார் செய்யாதவர்கள் அல்லது வேலை
செய்யாதவர்கள் பின்னர் பாதிக்கப்படுவார்கள்.
837. Things past cannot be recalled
கடந்த காலத்தை மாற்றவோ செயல்தவிர்க்கவோ
முடியாது.
838. Think today and speak tomorrow
வருந்துவதைத் தவிர்க்க பேசுவதற்கு முன் சிந்தியுங்கள்.
839. Those who live in glass houses should not throw stones
உங்களிடம் இதே போன்ற தவறுகள் இருந்தால்
மற்றவர்களை விமர்சிக்காதீர்கள்.
840. Time and tide wait for no man
தனிப்பட்ட செயல்களைப் பொருட்படுத்தாமல் காலம்
நகர்கிறது.
841. Time cures all things
பிரச்சனைகளும் காயங்களும் காலப்போக்கில்
குணமாகும்.
842. Time is money
நேரம் மதிப்புமிக்கது மற்றும் திறமையாக
பயன்படுத்தப்பட வேண்டும்.
843. Time is the great healer
உணர்ச்சி மற்றும் உடல் காயங்களை குணப்படுத்த நேரம்
உதவுகிறது.
844. Time works wonders

நேரம் குறிப்பிடத்தக்க மாற்றங்களையும்
முன்னேற்றங்களையும் கொண்டு வர முடியும்.

845. To add fuel (oil) to the fire (flames)
நிலைமையை மோசமாக்குவதற்கு.
846. To angle with a silver hook
புத்திசாலித்தனமான அல்லது ஏமாற்றும்
அணுகுமுறையுடன் ஒரு இலக்கைத் தொடர.
847. To be born with a silver spoon in one's mouth
செல்வம் அல்லது சலுகையில் பிறக்க வேண்டும்.
848. To be head over ears in debt
கடனில் ஆழமாக இருக்க வேண்டும்.
849. To be in one's birthday suit
நிர்வாணமாக இருக்க வேண்டும்.
850. To be up to the ears in love
ஆழ்ந்த காதலில் இருக்க வேண்டும்.
851. To be wise behind the hand
புத்திசாலித்தனமாக அல்லது இரகசியமாக
நுண்ணறிவுள்ளவராக இருக்க வேண்டும்.
852. To beat about the bush
முக்கிய தலைப்பில் நேரடியாக பேசுவதை தவிர்க்க.
853. To beat the air
வீண் முயற்சிகளை மேற்கொள்வது.
854. To bring grist to somebody's mill
ஒருவரின் நன்மை அல்லது நன்மைக்கு பங்களிக்க.
855. To build a fire under oneself
நடவடிக்கை எடுக்க தன்னைத் தூண்டுவது.
856. To buy a pig in a poke
எதையாவது முதலில் ஆய்வு செய்யாமல் வாங்குவது.

857. To call a spade a spade
நேர்மையாகவும் நேரடியாகவும் பேச வேண்டும்.
858. To call off the dogs
ஒருவரை விமர்சிப்பதை அல்லது தாக்குவதை நிறுத்துங்கள்.
859. To carry coals to Newcastle
தேவையற்ற அல்லது தேவையற்ற ஒன்றைச் செய்ய.
860. To cast pearls before swine
மதிப்புமிக்க ஒன்றைப் பாராட்டாதவர்களுக்கு வழங்குவது.
861. To cast prudence to the winds
கவனக்குறைவாக அலட்சியமாக செயல்பட வேண்டும்.
862. To come away none the wiser
கூடுதல் புரிதல் அல்லது அறிவைப் பெறுவதற்கு.
863. To come off cheap
குறைந்த செலவு அல்லது முயற்சியுடன் எதையாவது சாதிக்க.
864. To come off with a whole skin
கஷ்டமான சூழ்நிலையில் இருந்து தப்பிக்க.
865. To come off with flying colours
வியக்கத்தக்க வகையில் அல்லது வெற்றிகரமாக வெற்றி பெற.
866. To come out dry
தீங்கு இல்லாத சூழ்நிலையிலிருந்து வெளிவருதல்.
867. To come out with clean hands
குற்ற உணர்வு அல்லது தவறு இல்லாமல் ஒரு சூழ்நிலையிலிருந்து வெளிவருதல்.
868. To cook a hare before catching him
ஒரு முடிவை அடைவதற்கு முன் அதை எண்ண வேண்டும்.

869. To cry with one eye and laugh with the other
கலப்பு உணர்ச்சிகள் அல்லது பாசாங்குத்தனத்தைக் காட்ட.
870. To cut one's throat with a feather
நுட்பமான அல்லது முக்கியமற்ற முறையில் தீங்கு விளைவிப்பது.
871. To draw (pull) in one's horns
மிகவும் எச்சரிக்கையாக அல்லது ஒதுக்கப்பட்டவராக ஆக.
872. To drop a bucket into an empty well
எந்த பலனையும் தராத முயற்சியை மேற்கொள்வது.
873. To draw water in a sieve
பயனற்ற அல்லது பயனற்ற முயற்சிகளைச் செய்ய.
874. To eat the calf in the cow's belly
இதுவரை கிடைக்காத அல்லது உணரப்படாத ஒன்றில் ஈடுபட.
875. To err is human
தவறு செய்வது மனிதனின் ஒரு அங்கம்.
876. To fiddle while Rome is burning
கடுமையான பிரச்சனைகளை புறக்கணித்து அற்ப செயல்களில் ஈடுபடுதல்.
877. To fight with one's own shadow
கற்பனையான அல்லது தீர்க்க முடியாத பிரச்சனையுடன் போராடுவது.
878. To find a mare's nest
தவறான அல்லது மிகைப்படுத்தப்பட்ட ஒன்றைக் கண்டறிய.
879. To fish in troubled waters
குழப்பமான சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொள்ள.

880. To fit like a glove
சரியான பொருத்தமாக அல்லது பொருத்தமாக இருக்க வேண்டும்.
881. To flog a dead horse
வெற்றியடையாத காரியத்தில் முயற்சியை வீணாக்குதல்.
882. To get out of bed on the wrong side
மோசமான மனநிலையில் அல்லது துரதிர்ஷ்டத்துடன் நாளைத் தொடங்க.
883. To give a lark to catch a kite
குறைந்த மதிப்புள்ள ஒன்றை அதிக மதிப்புள்ளவற்றுக்கு மாற்றுவது.
884. To go for wool and come home shorn
எதையாவது முயற்சி செய்து மோசமாக முடிப்பது.
885. To go through fire and water (through thick and thin)
ஒரு நோக்கத்திற்காக எல்லா சிரமங்களையும் தாங்கிக் கொள்ள வேண்டும்.
886. To have a finger in the pie
ஏதாவது ஒன்றில் ஈடுபட வேண்டும்.
887. To have rats in the attic
மனரீதியாக நிலையற்றவராக அல்லது விசித்திரமாக இருக்க வேண்டும்.
888. To hit the nail on the head
சரியாக அல்லது துல்லியமாக இருக்க வேண்டும்.
889. To kick against the pricks
அர்த்தமற்ற அல்லது மாற்ற முடியாத ஒன்றை எதிர்ப்பது அல்லது எதிர்ப்பது.
890. To kill two birds with one stone
ஒரே முயற்சியில் இரண்டு இலக்குகளை அடைய வேண்டும்.

891. To know everything is to know nothing
எல்லாவற்றையும் அறிந்திருப்பதாகக் கூறுவது
உண்மையான புரிதல் இல்லாததைக் குறிக்கிறது.
892. To know on which side one's bread is buttered
ஒருவருக்கு என்ன நன்மைகள் அல்லது நன்மைகள்
உள்ளன என்பதை அறிந்திருக்க வேண்டும்.
893. To know what's what
ஒரு சூழ்நிலையை தெளிவாக புரிந்து கொள்ள
வேண்டும்.
894. To lay by for a rainy day
எதிர்காலத் தேவைகளுக்காக வளங்களைச் சேமிக்க.
895. To live from hand to mouth
அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாத
நிலை.
896. To lock the stable-door after the horse is stolen
பாதிப்பை தடுக்க தாமதமாக நடவடிக்கை எடுக்க
வேண்டும்.
897. To look for a needle in a haystack
கண்டுபிடிக்க மிகவும் கடினமான ஒன்றைத் தேடுவது.
898. To love somebody (something) as the devil loves holy water
எதையாவது கடுமையாக விரும்பாதது அல்லது
தவிர்ப்பது.
899. To make a mountain out of a molehill
ஒரு சிறிய பிரச்சினையை பெரிதாக்குவது.
900. To make both ends meet
வருமானம் செலவுகளுடன் ஒத்துப்போகும் வகையில்
ஒருவரின் நிதியை நிர்வகித்தல்.
901. To make the cup run over
எதிர்பார்ப்புகளை மீறுவதற்கு அல்லது அதிகப்படியான
நிலையை அடைவதற்கு.

902. To make (to turn) the air blue
புண்படுத்தும் அல்லது வலுவான மொழியைப்
பயன்படுத்துதல்.
903. To measure another man's foot by one's own last
ஒருவரின் சொந்த தரநிலைகள் அல்லது அனுபவத்தின்
மூலம் மற்றவர்களை மதிப்பிடுவது.
904. To measure other people's corn by one's own bushel
ஒருவரின் சொந்த மதிப்புகள் அல்லது வெற்றியின்
மூலம் மற்றவர்களை மதிப்பிடுவது.
905. To pay one back in one's own coin
அதே முறையில் பழிவாங்க ஒருவருக்கு சிகிச்சை
அளிக்கப்பட்டது.
906. To plough the sand
வீண் முயற்சிகளை மேற்கொள்வது.
907. To pour water into a sieve
பயனற்ற ஒன்றின் மீது முயற்சியை வீணாக்குதல்.
908. To pull the chestnuts out of the fire for somebody
வேறொருவரின் மோசமான வேலையைச் செய்வது
அல்லது அவர்களின் நலனுக்காக ஆபத்துக்களை
எடுப்பது.
909. To pull the devil by the tail
பிரச்சனை அல்லது ஆபத்தை தூண்ட அல்லது
சமாளிக்க.
910. To put a spoke in somebody's wheel
ஒருவரின் திட்டங்களைத் தடுக்க அல்லது தலையிட.
911. To put off till Doomsday
காலவரையின்றி தாமதப்படுத்த.
912. To put (set) the cart before the horse
தவறான வரிசையில் விஷயங்களைச் செய்வது.
913. To rob one's belly to cover one's back

குறைந்த கவலைகளுக்கு அத்தியாவசிய தேவைகளை தியாகம் செய்வது.

914. To roll in money
மிகவும் செல்வந்தராக இருக்க வேண்டும்.
915. To run with the hare and hunt with the hounds
சந்தேகத்திற்கு இடமின்றி இருத்தல் அல்லது எதிரெதிர் பக்கங்களை ஆதரித்தல்.
916. To save one's bacon
சிக்கல் அல்லது ஆபத்தைத் தவிர்க்க.
917. To send (carry) owls to Athens
தேவையற்ற அல்லது தேவையற்ற ஒன்றைச் செய்ய.
918. To set the wolf to keep the sheep
நம்ப முடியாத ஒருவரை பொறுப்பில் வைப்பது.
919. To stick to somebody like a leech
யாரையாவது விடாப்பிடியாகப் பற்றிக்கொள்வது.
920. To strain at a gnat and swallow a camel
பெரிய பிரச்சனைகளை அலட்சியப்படுத்திவிட்டு சிறு பிரச்சனைகளுக்கு வம்பு செய்வது.
921. To take counsel of one's pillow
ஒரு முடிவை எடுப்பதற்கு முன் விஷயங்களைப் பற்றி சிந்திக்க அல்லது பிரதிபலிக்க.
922. To take the bull by the horns
ஒரு பிரச்சனையை நேரடியாக எதிர்கொள்ள.
923. To teach the dog to bark
தேவையற்ற அல்லது வெளிப்படையானவற்றில் முயற்சியை வீணாக்குதல்.
924. To tell tales out of school
இரகசியங்கள் அல்லது வதந்திகளை வெளிப்படுத்த.
925. To throw a stone in one's own garden

தனக்குத் தானே பிரச்சனையை ஏற்படுத்திக்கொள்ள.

926. To throw dust in somebody's eyes
ஒருவரை ஏமாற்ற அல்லது தவறாக வழிநடத்த.
927. To throw straws against the wind
ஒரு பிரச்சனைக்கு எதிராக பயனற்ற முயற்சிகளை மேற்கொள்வது.
928. To treat somebody with a dose of his own medicine
ஒருவரின் நடத்தைக்கு ஒத்த நடத்தையுடன் பதிலளிப்பது.
929. To use a steam-hammer to crack nuts
ஒரு சிறிய பிரச்சனைக்கு அதிகப்படியான சக்தி அல்லது வளங்களைப் பயன்படுத்துதல்.
930. To wash one's dirty linen in public
தனிப்பட்ட பிரச்சினைகள் அல்லது மோதல்களை வெளிப்படையாக விவாதிக்க.
931. To wear one's heart upon one's sleeve
ஒருவரின் உணர்ச்சிகளை வெளிப்படையாகக் காட்ட.
932. To weep over an onion
சிறு பிரச்சனைகளை பெரிதுபடுத்த.
933. To work with the left hand
திறமையற்ற அல்லது பயனற்ற முறையில் வேலை செய்ய.
934. Tomorrow come never
தாமதமாகும் வரை செயல்களை தாமதப்படுத்துதல்.
935. Too many cooks spoil the broth
அதிக எண்ணிக்கையிலான நபர்கள் ஒரு திட்டத்தை அழிக்க முடியும்.
936. Too much knowledge makes the head bald
அதிகப்படியான அறிவு அதிகமாக இருக்கலாம் அல்லது பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.

937. Too much of a good thing is good for nothing
நன்மை பயக்கும் ஒன்றை அதிகமாகச் செய்வது தீங்கு விளைவிக்கும்.
938. Too much water drowned the miller
ஒரு நல்ல விஷயம் அதிகமாக இருந்தால் இழப்பு அல்லது தோல்விக்கு வழிவகுக்கும்.
939. Too swift arrives as tardy as too slow
வேகம் மிகவும் மெதுவாக இருப்பது போன்ற சிக்கலாக இருக்கலாம்.
940. True blue will never stain
உண்மையான விசுவாசம் அல்லது நேர்மை உறுதியாக நிலைத்திருக்கும்.
941. True coral needs no painter's brush
நம்பகத்தன்மைக்கு அலங்காரம் தேவையில்லை.
942. Truth comes out of the mouths of babes and sucklings
அப்பாவி அல்லது எளிய மக்கள் பெரும்பாலும் உண்மையைப் பேசுகிறார்கள்.
943. Truth is stranger than fiction
புனைகதையை விட நிஜ வாழ்க்கை மிகவும் ஆச்சரியமாக இருக்கும்.
944. Truth lies at the bottom of a well
உண்மையை வெளிக்கொணர கடினமாக இருக்கலாம் ஆனால் மதிப்புமிக்கது.
945. Two blacks do not make a white
இரண்டு தவறுகள் சரியை உருவாக்காது.
946. Two heads are better than one
ஒத்துழைப்பு பெரும்பாலும் சிறந்த தீர்வுகளுக்கு வழிவகுக்கிறது.
947. Two is company, but three is none

மூன்று பேர் கொண்ட குழு நல்லிணக்கத்தை
சீர்குலைக்கும்.

948. Velvet paws hide sharp claws
மென்மையான தோற்றம் ஆபத்தை மறைக்க முடியும்.
949. Virtue is its own reward
நல்லது செய்வது அதன் சொந்த வெகுமதி.
950. Wait for the cat to jump
பொறுமையாக இருங்கள் மற்றும் நிகழ்வுகள்
வெளிவரும் வரை காத்திருங்கள்.
951. Walls have ears
எச்சரிக்கையாக இருங்கள்; நீங்கள் கேட்கலாம்.
952. Wash your dirty linen at home
தனிப்பட்ட பிரச்சினைகளை தனிப்பட்ட முறையில்
தீர்க்கவும்.
953. Waste not, want not
எதிர்கால பற்றாக்குறையைத் தவிர்க்க வளங்களைச்
சேமிக்கவும்.
954. We know not what is good until we have lost it
விஷயங்கள் மறைந்து போகும் வரை நாம் அடிக்கடி
பாராட்டத் தவறுகிறோம்.
955. We never know the value of water till the well is dry
எங்களிடம் அவை இல்லாதபோது மட்டுமே அவற்றைப்
பாராட்டுகிறோம்.
956. We shall see what we shall see
ஒரு சூழ்நிலையின் விளைவு காலப்போக்கில் தன்னை
வெளிப்படுத்தும்.
957. We soon believe what we desire
நாம் எதை நம்ப விரும்புகிறோமோ அதை நம்ப
முனைகிறோம்.
958. Wealth is nothing without health

பணத்தை விட ஆரோக்கியம் முக்கியம்.

959. Well begun is half done
நன்றாகத் தொடங்குவது வெற்றியை நோக்கிய ஒரு முக்கியமான படியாகும்.
960. What can't be cured, must be endured
சரிசெய்ய முடியாத விஷயங்களைத் தாங்கிக் கொள்ளுங்கள்.
961. What is bred in the bone will not go out of the flesh
உள்ளார்ந்த குணங்கள் அல்லது குணங்களை மாற்றுவது கடினம்.
962. What is done by night appears by day
மறைக்கப்பட்ட செயல்கள் இறுதியில் வெளிச்சத்திற்கு வரும்.
963. What is done cannot be undone
எடுக்கப்பட்ட செயல்களை மாற்ற முடியாது.
964. What is got over the devil's back is spent under his belly
நேர்மையற்ற வழிகளில் கிடைத்த ஆதாயம் இழக்கப்படும்.
965. What is lost is lost
போனதை மீட்க முடியாது.
966. What is sauce for the goose is sauce for the gander
ஒருவருக்கு எது நல்லது என்பது இன்னொருவருக்கு நல்லது.
967. What is worth doing at all is worth doing well
ஏதாவது செய்யத் தகுந்ததாக இருந்தால், அதைச் சரியாகச் செய்ய வேண்டும்.
968. What must be, must be
தவிர்க்க முடியாததை ஏற்றுக்கொள்ளுங்கள்.
969. What the heart thinks the tongue speaks

உண்மையான உணர்வுகள் வார்த்தைகளால் வெளிப்படுத்தப்படுகின்றன.

970. What we do willingly is easy
விருப்பத்துடன் செய்யும் வேலை குறைந்த சுமையாக இருக்கும்.
971. When angry, count a hundred
எதிர்வினையாற்றுவதற்கு முன் அமைதியாக இருங்கள்.
972. When at Rome, do as the Romans do
உள்ளூர் பழக்கவழக்கங்கள் மற்றும் நடைமுறைகளுக்கு ஏற்ப.
973. When children stand quiet, they have done some harm
அமைதியான குழந்தைகள் பிரச்சனைகளை மறைத்து இருக்கலாம்.
974. When flatterers meet, the devil goes to dinner
முகஸ்துதி பெரும்பாலும் வஞ்சகமான அல்லது தீங்கிழைக்கும் நடத்தைக்கு வழிவகுக்கிறது.
975. When **** speak it is too late to argue
ஒரு குறிப்பிட்ட நபர் பேசும்போது, நிலைமை ஏற்கனவே சரிசெய்ய முடியாததாகிவிட்டது.
976. When pigs fly
ஒருபோதும் நடக்காத ஒன்று.
977. When Queen Anne was alive
கடந்த காலத்தை குறிக்கிறது.
978. When the cat is away, the mice will play
அதிகாரம் இல்லாத போது மக்கள் பெரும்பாலும் தவறாக நடந்து கொள்கிறார்கள்.
979. When the devil is blind
தீமை உடனடியாகத் தெரியவில்லை என்ற நிலை.
980. When the fox preaches, take care of your geese

நம்பத்தகாத ஆதாரங்களில் இருந்து வரும் ஏமாற்று அறிவுரைகளை ஜாக்கிரதை.

981. When the pinch comes, you remember the old shoe
கடினமான காலங்களில், நீங்கள் கடந்த கால வசதிகளை நினைவு கூர்ந்து பாராட்டுவீர்கள்.
982. When three know it, all know it
ஒரு சிலரால் பகிரப்பட்ட தகவல் விரைவாகப் பரவுகிறது.
983. When wine is in, wit is out
ஆல்கஹால் தீர்ப்பையும் புத்திசாலித்தனத்தையும் பாதிக்கிறது.
984. Where there's a will, there's a way
மன உறுதியால் தடைகளை கடக்க முடியும்.
985. While the grass grows the horse starves
தாமதம் வாய்ப்புகள் அல்லது இழப்புகளுக்கு வழிவகுக்கும்.
986. While there is life there is hope
ஒருவர் உயிருடன் இருக்கும் வரை, முன்னேற்றத்திற்கான நம்பிக்கை உள்ளது.
987. Who breaks, pays
சேதத்திற்கு பொறுப்பான நபர் சரிசெய்ய வேண்டும் அல்லது ஈடுசெய்ய வேண்டும்.
988. Who has never tasted bitter, knows not what is sweet
மகிழ்ச்சியைப் பாராட்ட நீங்கள் கஷ்டங்களை அனுபவிக்க வேண்டும்.
989. Who keeps company with the wolf, will learn to howl
குறிப்பிட்ட நபர்களுடன் பழகுவது உங்கள் நடத்தையை பாதிக்கும்.
990. Wise after the event
ஒரு நிகழ்வு நடந்த பிறகு புரிதல் அல்லது ஞானம் மிகவும் தாமதமாக வருகிறது.

991. With time and patience the leaf of the mulberry becomes satin
நேரமும் முயற்சியும் இருந்தால் கடினமான காரியங்களையும் செய்து முடிக்க முடியும்.
992. Words pay no debts
வார்த்தைகளால் மட்டும் பிரச்சனைகளை தீர்க்கவோ அல்லது சரிசெய்யவோ முடியாது; நடவடிக்கைகள் தேவை.
993. You can take a horse to the water but you cannot make him drink
நீங்கள் வாய்ப்புகளை வழங்கலாம், ஆனால் மற்றவர்களைப் பயன்படுத்திக் கொள்ளும்படி கட்டாயப்படுத்த முடியாது.
994. You cannot eat your cake and have it
நீங்கள் ஒரே நேரத்தில் இரண்டு பரஸ்பர பிரத்தியேக நன்மைகளை அனுபவிக்க முடியாது.
995. You cannot flay the same ox twice
ஒரே செயலில் இருந்து ஒன்றுக்கு மேற்பட்ட பலன்களைப் பெற முடியாது.
996. You cannot judge a tree by its bark
எதையாவது அதன் வெளிப்புற தோற்றத்தை வைத்து மதிப்பிடாதீர்கள்.
997. You cannot teach old dogs new tricks
நிறுவப்பட்ட பழக்கங்களை மாற்றுவது அல்லது அவர்களின் வழிகளில் அமைக்கப்பட்டவர்களுக்கு புதிய திறன்களைக் கற்பிப்பது கடினம்.
998. You cannot wash charcoal white
சில விஷயங்களை ஒரு குறிப்பிட்ட புள்ளிக்கு மேல் மாற்றவோ மேம்படுத்தவோ முடியாது.
999. You made your bed, now lie in it
உங்கள் செயல்களின் விளைவுகளை நீங்கள் சந்திக்க வேண்டும்.

1000. Zeal without knowledge is a runaway horse
சரியான அறிவு அல்லது திட்டமிடல் இல்லாத உற்சாகம்
பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.